



வலம்புரி



பக்கங்கள்: பதினாறு

Valampurii

சங்கு 10 வள்ளுவர் ஆண்டு 2040 கார்த்திகை 12 சனிக்கிழமை (28.11.2009) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 344

ஜனவரி 26ஆம் திகதி

ஜனாதிபதித் தேர்தல்



தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

(கொழும்பு)
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்க நேற்று அறிவித்துள்ளார். வேட்பு மனுக்கள் டிசம்பர் மாதம் 17ஆம் திகதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். (16ஆம் பக்கம் பார்க்க)

வவுனியா நலன்புரி முகாமிலிருந்து 350 புலிகள் ஆறு நாட்களில் கைது


(கொழும்பு)
வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சாதாரண மக்களுடன் மறைந்திருந்த 350 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கடந்த ஆறு நாட்களுக்குள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இவர்களில் 50 பேர் பெண் புலி உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடையே வெடிபொருளைக் கையாளும் நுட்பமும், போர்ப் பயிற்சிகளைப் பெற்றுள்ளவர்களும் அடங்குவதாக அந்தப் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கப்பட்டு எதிர்வரும் (16ஆம் பக்கம் பார்க்க)

பாதுகாப்பு அமைச்சிலிருந்து அனுமதி கிடைத்ததும் வழி அனுமதி வழங்கப்படும்

(யாழ்ப்பாணம்)
பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியூடாக நாட்டின் எப்பாகத்திற்கும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட தனியார் மினிபஸ்களுக்கு வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென யாழ்ப்பாணம் போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் வி.பத்மநா தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியூடாக வவுனியாவுக்கான (16ஆம் பக்கம் பார்க்க)

விமானப்படையின் உலங்குவானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியது

(கொழும்பு)
வான்ப்படையின் எம்.ஐ-24ரக தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்று நேற்று மாலை புத்தள பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தாவது, மாலை 1.30 மணியளவில் மொனராகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வான் படையின் சோவியத்து தயாரிப்பான எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. அபர்ந்த காட்டுப்பகுதியில் இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகவும், தொழில் நுட்பக்கோளாறு காரணமாக இது நடைபெற்றிருக்க (16ஆம் பக்கம் பார்க்க)



அரசுக்கு அன்றைய எதிரி பிரபாகரன்; இன்றைய எதிரி சரத் பொன்சேகா!

(கொழும்பு)
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து கட்டளை வழங்கிய தேசியபாதுகாப்பு சபை இன்று என்னை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் ஒன்லைன் செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த விரிவான செவ்வியலில் அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது, எனக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரகக்கு தெளிவாக தெரியும் எனக்கு மட்டுமல்லாமல் இந்த நாட்டில் (16ஆம் பக்கம் பார்க்க)

Day 4- 28.11.2009

உலக எயிட்ஸ் தினம் - World AIDS Day 2009

HIV/AIDS தொடர்பில் உலகளாவிய வசதிகளை ஏற்படுத்துதலும், மனித உரிமைகளை மதித்தலும் 'Universal Access and Human Rights'

UNAIDS ன் 2008 ஆண்டறிக்கையின் படி, 2007ஆம் ஆண்டு இந்த வரை உலகளாவிய ரீதியில்,
 ▶ HIV தொற்றுடன் வாழ்வோர் 33 மில்லியன் ▶ 2007ஆம் ஆண்டில் புதிதாக HIV தொற்றுக்குள்ளானோர் 2.7 மில்லியன்
 ▶ 2007ஆம் ஆண்டில் AIDS இறப்புகள் 2 மில்லியன் ▶ 2007ஆம் ஆண்டில் நாளாந்தம் 7400ற்கு மேற்பட்ட புதிய HIV தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது.
 -இதில் 96%ற்கு மேற்பட்ட புதிய தொற்றுக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
 - 1000 புதிய தொற்றுக்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஏற்பட்டுள்ளது.
 - அண்ணளவாக 6300 புதிய தொற்றுக்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது.
 - தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில்
 ▶ HIV தொற்றுடன் வாழ்வோர் 4.2 மில்லியன் ▶ 2007ஆம் ஆண்டில் புதிதாக HIV தொற்றுக்குள்ளானோர் 330,000 ▶ 2007ஆம் ஆண்டில் AIDS இறப்புகள் 340,000 இறப்புகள்.
 ▶ HIV தொற்றுடன் வாழ்வோர் 2.5 மில்லியன் ▶ 39% ஆனோர் பெண்கள், 3.5% ஆனோர் சிறுவர்கள்.
 ▶ உலகிலேயே முன்றாவது அதிகளவிலான HIV தொற்றுக்களைக் கொண்ட நாடாகவும், ஆசியாவில் அதிகளவிலான தொற்றுக்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.

ஆக்கம் அனுசாரணை- நிதியுதவி
 சுகாதார சேவைகள் TBHO UNAIDS
 திணைக்களம் யாழ்ப்பாணம். 10-37761

நடுவுநிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

இடம் பெயர்ந்தோருக்கான ஒக்டோபர் மாத இலவச உலர் உணவு நிவாரண விநியோகம்

11.08.2006 இன் முன் உள்ளூரில் இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு 2009 ஒக்டோபர் மாதத்திற்கான இலவச உலர் உணவு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விநியோகத்திற்கு உரிய வழங்கல் கட்டளைகளை மாவட்ட புனர்வாழ்வு புனரமைப்பு செயலகத்தில் இருந்து உடனடியாகப் பெற்று பொருட்களை களஞ்சியங்களில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகங்களுக்கு அரசு அதிபர் அறிவித்துள்ளார்.

2009 ஒக்டோபர் மாதத்திற்கான விநியோக நடவடிக்கைகளை விநியோக அட்டவணையின் பிரகாரம் உடனடியாக ஆரம்பிக்குமாறு தரமான பொருட்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதையும் உரிய காலத்தில் நிவாரண விநியோகம் ஆரம்பிக்கப்படுவதையும் தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட பொருட்களின் விபரம் வருமாறு.

பொருள்	விலை	01அங்.	02அங்.	03அங்.	04அங்.	05அங்.
அரிசி	63.97	2.725	3.725	6.825	7.750	9.325
மா	66.61	1.000	2.500	2.500	3.500	4.000
சீனி	83.75	0.800	2.100	2.000	2.500	3.500
பருப்பு	138.00	0.200	0.250	0.500	0.500	0.750

க.பொ.த (உ/து) பெறுபெறு-2009

கலைப்பிரிவில் உசன் இராமநாதன் ம.வித்தி மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடம்



க.பொ.த(உ/து) பரீட்சை பெறுபெற்றில் உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவி தங்கவேல் உசானி கலைப் பிரிவில் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம்

தைப் பெற்றுள்ளார். இதேவேளை சிவராசா ரம்யா என்ற மாணவி மாவட்ட நிலையில் 5ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற தங்கவேல் உசானி தெரிவிக்கையில், சிறந்த பெறுபெற்றைப் பெறுவதற்கு இறைவனின் ஆசியும், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரின் அரவணக்கமும் எனக்கு கிடைத்தது. தரம்-1 முதல் 13வரை எனது கல்வியை உசன் இராமநாதன்

மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்ட நான் க.பொ.த உயர் தரத்தில் எனது விருப்பின்பேரில் கலைப் பிரிவில் தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களைத் தெரிவு செய்து கற்றேன். தற்போது 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றமையையிட்டு பெரும் மனமகிழ்ச்சியளிக்கிறது. எனது இவ்வெற்றிக்குப் பக்க பலமாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் ஆசிபுன் எனது இலக்கை அடைய தொடர்ந்தும் முயற்சி செய்வேன் என்றார். (C)

மெஷின் மைண்டர் தேவை

கமடா (HAMADA) அனுபவமுள்ள ஒவ்வொரு மெஷின் இயக்கக்கூடியவார் தேவை. நேரில் வரவும்.

சரவணா அச்சகம், 233, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். (C-3795)

விற்பனைக்கு

3 அறைகளைக் கொண்ட கடைக்கூடமும் 4 பரப்புக் காணியுடன் சுழிபுரம் விக்ரோதியாக் கல்லூரிக்கு அருகாமையில் விற்பனைக்கு உண்டு.

தொடர்பு- கஜன் போட்டோ பிரான்ஸ் மற்றும் வீதி, சங்கானை T.P.: 0777111022 Email: gajankurumoorthy@yahoo.com (C-3793)

புத்தகப் பெருவிழா

மாபெரும் புத்தகப் பெருவிழா

- சிறுவர் நூல்கள்
- புலமைப் பரிசில் நூல்கள்
- சிங்களம் கற்பதற்கான நூல்கள்
- சமய நூல்கள்
- பயிற்சி நூல்கள்
- கணிவி நூல்கள்
- கதைப் புத்தகங்கள்
- இலக்கிய நூல்கள்
- பொது நூல்கள்
- பாடசாலை உபகரணங்கள் மலிவு விலையில்...

நூல்கள் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை

எழுத்து வெளியீடுகளை 1000/= க்கு கொள்வனவு செய்யுமாறு 2010 வர்ணக்கண்டி இலவசம்

பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி...

யாழ். அின்னை புத்தகசாலை அனுசரணையில்

நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

காயத்திரி பப்ளிகேஷன் கொழும்பு (C-3794) 011-4981 906, 072 73 74 750

கண்ணீர்க் காண்க்கை

காணி உத்தியோகத்தராக நீண்டகால சேவையின் பின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் 18 ஆண்டுகளிற்கு மேலாக அரசாங்க அதிபராக இருந்து அரும்பெரும் சேவையாற்றியவரும், தன் வாழ்நாளை இற்றைவரை மக்களிற்காகவே அர்ப்பணித்தவருமான

உயர்திரு. கந்தையா பொன்னம்பலம்

அவர்களின் மறைவு எம்மால் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதுடன் அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எம் சகோதர சமூகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கே.பத்மநாதன்
கே. சீவரத்தினம்
எஸ். பாசுநந்தரம்
எஸ். நகுனகுமார்

(C-3770)

வியாழ மாற்றம்

15.12.2009-ல் வியாழ மாற்றப் பலா பலன்கள், ஓராண்டுக்கான பலன்கள் நூல் வெளிவந்து விற்ற பணயாகிறது. ஆக்கம்: சோதிடகூணி சண் மாஸ்டர்- ஆ.சண்முகலிங்கம்.

ராசு, கேது, சனி மாற்றப்பலன்களும் உள்ளன. சி.சி.நி.எம். ஸ்சவல் லேன், 37ஆ் கொக்குவில் மேற்கு.

புவியியல் கழகத்தின் சீட்டிழும்பு

யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறை மாணவர்களின் யாழ்ப்பாணப் புவியியலாளன் மற்றும் திட்டமிடல் இயக்குகன் வெளியீட்டு நிதிக்கான அதிர்ஷ்டலாபச் சீட்டிழும்பு நேற்று புவியியற்றுறை மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சீட்டிழும்பில் வெற்றி இலக்கங்கள் வருமாறு, 1ஆம் பரிசு இல. 3400, 2ஆம் பரிசு இல. 1569, 3ஆம் பரிசு இல. 4202, ஆறுதல் பரிசு இலக்கங்கள் 7130, 0320, 7214, 6157, 2354, 7022, 1775, 7908, 0056, 1812. (C)

வர்ணக் கண்டி மலிவு விலையில்

அழகிய வர்ணக் கண்டி வார்த்தக விளம்பரம் வயாறித்து மலிவு விலையில் வற்றுக் கொள்ள நாடுங்கள்

சரவணா அச்சகம்

233, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். (C-3771)

விற்பனையாகிறது

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் வெளிவந்து விற்பனையாகிறது. எங்கும் கிடைக்கும்.

ரூபா 250/=

ஆக்கம்:-
ஆ. பொ. மு. ஏரம்பழாந்தி (யோகா மாஸ்டர்)

412, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். (C-3766)

After A/L Result! What Next?

BIT - University of Colombo

- கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் மிக உயர் தேர்ச்சி உடைய வெளிவாரிக்கற்கை நெறி.
- A/L இல் மூன்றுபாடங்களில் சித்தியடைந்தோர் (BIO, Maths, Arts, Commerce) நேரடியாகவும்.
- A/L சித்தியடையாதவரின் FIT எனும் கற்கை நெறியில் சித்தியடைவதன் மூலமும் கற்கை நெறியைத் தொடரமுடியும்.
- 1ம் ஆண்டின் முடிவில் DIT ம், 2ம் ஆண்டின் முடிவில் HDITம் கொழும்பு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும்.
- கற்கை நெறியை எந்தவொரு பல்கலைக்கழக மாணவனும் வெளிவாரியாக பயில முடியும்.
- கற்கை நெறியை பகுதியாக பூர்த்தி செய்தோர் லண்டன், அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் மிகுதிக் கற்கை நெறியை பூர்த்தி செய்ய முடியும்.
- முழுமையாக பூர்த்தி செய்தோர் மேற்படிப்பை தொடர்வதற்கான Student Visa and Work Permit பெற முடியும்.
- பகுதி பகுதியாக செலுத்தக்கூடிய கற்கை நெறிக்கட்டணம் 3 ஆண்டுகளுக்கும் 90,000 ரூபா மட்டுமே.

Computer Engineer - Microsoft

- மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கணனிப் பொறியியலாளர் கற்கை நெறி.
- Network Manager, System Admin., System Engineer போன்ற வருமானம் கூடிய வேலைவாய்ப்புக்கள்
- Microsoft நிறுவன அதிபர் Bill Gates வழங்கும் சான்றிதழ்
- Routers & Servers மூலம் முழுமையான செயன்முறைப் பயிற்சி
- இலங்கை அரசாங்கம் ICTA ஊடாக வழங்கும் புலமைப்பரிசில்
- USA, Canada, Australia, Singapore நாடுகளில் Microsoft Tech இன் MSc கற்கைநெறி

CIMA - UK

- வணிகமுக்காமத்துவ துறையில் சர்வதேசரீதியில் உயர் தகமைக் கற்கை நெறி.
- ஆற்றல் நிறைந்த யாழ் (MCS) - கொழும்பு (Imperial college) விரிவுரையாளர்களின் ஒருங்கிணைந்த கற்பித்தல்

ஊரா அபிவிருத்தி திட்ட ஆதரவுடன் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.

- BIT கற்கையை பட்டதாரிகளாலும் கணனி பொறியியலாளர்களாலும் கடந்த 6 ஆண்டுகளாக வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நடாத்திவரும் நிறுவனம். ஆதாரம் கொழும்பு பல்கலைக்கழக BIT கைநூல்.
- BIT கற்கை நெறியின் சிறப்பான (எமது யாழ் மாணவர்களின்) செயற்பாட்டிற்காக கொழும்பு பல்கலைக் கழகத்திடமிருந்து சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட நிறுவனம்.
- ICDL, MICROSOFT, CISCO, IBM, SUNMICROSYSTEM, CIW, DELL, COMTIA மற்றும் CIMA நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பயிற்சிமையமாகவும், பரீட்சை நிலையமாகவும் தொழிற்படும் நிறுவனம்.

Mobile@net Computer Services MCS

324, Palaly Road, Jaffna - Sri Lanka
பரமேஸ்வராச்சந்தி அருகே Bus Route 764
Phone: 0772395895, 0718475501 web: www.mcsitcampus.org (C-3792)

வழக்கெதுவும் இன்றி எட்டாண்டுகள் சிறையில் வாடும் ஒருவர் அடிப்படை மனித உரிமை மனுத்தாக்கல்

குற்றப் புத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமலும் எந்தவொரு குற்றத்திற்கு காகவும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாமலும் எட்டரை ஆண்டுகள் சிறையில் வாடும் ஒருவர் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குருணாகலை கட்டுவவ கிராமத்தைச் சேர்ந்த இந்த நபர் தாக்கல் செய்துள்ள மனுவில் தம்மைப் போன்று மேலும் பலர் காரணங்களின்றிச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி 11 மில்லி கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருளைத் தம் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அன்றிலிருந்து 2 வாரங்களுக்கு ஒரு முறை போகும்பரைச் சிறையிலிருந்து குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாலும் பொலிஸார் குற்றப்புத்திரிகை தாக்கல் செய்யவோ மேலதிக விசாரணைகளை நடத்தவோ முன்வரவில்லை

யென இவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொள்ள இவர் முன் வந்தபோதும் பொலிசார் இல்லாமலும் குற்றச்சாட்டுகளின்றியும் இதை ஏற்றுக்கொள்ள முடியாதென நீதவான் தெரிவித்ததாகவும் இம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பராமரிப்புக்காக கடந்த 8 வருடங்களில் 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தால் இவருக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்தியோ அல்லது 8 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை அனுபவித்த பின்னரோ இவர் விடுதலையாகியிருக்கலாமென இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

எனவே அடிப்படை உரிமை மீறலுக்கான நடவடிக்கை 5 இலட்சம் ரூபாவை வழங்கித் தம்மை விடுதலை செய்வதுடன் தம்மைப் போல் ஏனைய கைதிகளுக்கும் நிவாரணம் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. (இ-6)

சாள்ஸ் டார்வினின் புத்தகம் ரூ. 85 இலட்சத்துக்கு ஏலம்

மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானி சாள்ஸ் டார்வின் விளக்கி எழுதிய புத்தகம்தான் ஆன் தி ஆர்ஜின் ஆப் ஸ்பீசிஸ். இதன் முதல் பதிப்பு 150 ஆண்டுகளுக்கு வெளியிடப்பட்டது.

புகழ்பெற்ற இந்தப் புத்தகத்தை டார்வின் வெளியிட்டபோது நீதிமன்ற வழக்கில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டார் என்பது வேறு விஷயம். அவர் எழுதிய இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி 40 ஆண்டுகளுக்கு முன்பு கெண்ட் நகரில் ஒருவர் வீட்டின் கழிவறையில் இருந்து

கண்டெடுக்கப்பட்டது. அதை ஒருவர் கண்டெடுக்கப்பட்டது. அதை ஒருவர் அப்போது 500 ரூபாய் கொடுத்து வாங்கினார். பின்னர் அது பல கைகள் மாறிக்கொண்ட சியாக லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏலக்கூடத்துக்கு வந்தது.

முதல்பதிப்பாக வெளிவந்த "ஆன் தி ஆர்ஜின் ஆப் ஸ்பீசிஸ்" புத்தகம் அண்மையில் ஏலத்தில் விட்டது. அதை ஒருவர் 85 இலட்ச ரூபாய்க்கு ஏலம்கேட்டு வாங்கினார். இது எதிர்மாதத்தை விட இரண்டுமடங்கு அதிகம். யானை இறந்தாலும் ஆயிரம் பொன். (இ-6)



BRITISH COLLEGE OF HIGHER STUDIES

யாழ் நகரில்
மிகக்குறைந்த
கட்டணங்களில்

வழங்கும் சர்வதேச கற்கை நெறிகள்

Post Graduate Diploma in Management (Pre.MBA)
(MBA final (Topup) in UK / London) **காலம் 9 மாதங்கள்**

To Whom : பட்டதாரிகள், (BA, BSc) வியாபார பட்டதாரிகள் அந்தஸ்து அற்றவர்கள் உயர்தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் (HNDM, HNDA)

Foundation Diploma In Hospitality Management (Topup degree in UK / London)
காலம் 6 மாதங்கள்

Hotel Management

இவ் 6 மாதக் கற்கை நெறியினை முடித்தவர்கள் அவர்களின் 2 வருடப் (Degree) பட்டப்படிப்பை லண்டனில் (London - UK) கற்கமுடியும்.

கல்வித்தகைமை: G.C.E (O/L) பயின்றிருந்தால் போதுமானது, மேலதிகவிறப்புகளுக்கு உடன் தொடர்பு கொள்ளவும்.

Diploma in English 100% வெற்றி

100% பயிற்சி **Advanced Diploma in English**

மாணவர்கள் ஆங்கிலத்தில் தங்களின் உயர்கல்வியினை தொடரவும், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதற்கும் ஏற்றவிதமாய் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நூலுனைத்தேர் சேர்ந்த / தயார்ப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு தனிப்பேர (Special) முறையில் வகுப்புகள் ஒழுங்கு படுத்தப்படும். அத்துடன் நல்ல கட்டணக் கழிவுத் தரப்படும்.

Access Programming (Foundation Degree Programme)
காலம் 6 மாதங்கள்

O/L முடித்த மாணவர்கள் அல்லது A/L லில் நல்லபெறுபெறுகள் அல்லாதவர்களும் இப்பாட நெறியினைப் பூர்த்தி செய்து Higher National Diploma & Degree போன்ற கற்கை நெறிகளைக் கற்று, Bsc, BBA, MBA பட்டதாரி ஆக முடியும்.

மாணவர்களுக்கு 100% Student Visa பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கும் சட்டத்தரணிகளால் உத்தரவாதம் அளிக்கப்படும். விசாரணை அறியவும், அறிவுரைகளுக்கும் காலநாமதம் செய்யாது சூப்பீர் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்


Foundation Diploma In Management (For BBA Degree Programme) **காலம் 6 மாதங்கள்**

Minimum Requirement : G.C.E. (O/L)

இப்பாட நெறியின் 2 வருடப் பட்டப்படிப்பை நீங்கள் லண்டனில் முடித்தசெய்து BBA பட்டதாரி ஆகலாம்.

தனிப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் Management துறையிலே தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் இப்பாட நெறியில் இணையலாம்.

Second Floor, No.15, Sirampiyadi Lane (Off Stanley Road)
(ஆரியகுளச்சத்திக்கு அருகாமையில்) (கொசி Hotel மேலே)
Tel : 021 2224550 E-mail: info@bchs.lk
HotLines: 0773501499
0777222422 / 0714299935



NORTH LANKA IIT

Partner Institution of

Isles Internationale Université EU (Commonwealth)

Head Office:- Jaffna Office:-
Main Street, Chankanaï #113, Laxan Plaza, Navalar Road, Jaffna.

Tel. No.: 0213214305, Web: www.northlankaiit.com
0217390110, www.nliit.com
0214920779

மாபெரும் புலமைப் பரிசில் திட்டம் 2010

- பின்வரும் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்
1. B.Sc. in Computer Science
 2. B.Sc. in Computer Science - 1 Year
 3. B.Sc. in Computer Science - 2 Years
 4. B.Sc. in Multimedia - 1 Year
 5. B.Sc. in Software Engineering - 1 Year
 6. B.Sc. in Network Engineering - 1 Year
 7. Microsoft Certified Courses
 8. Advanced Diploma in Web Component Development Program - 1 Year
 9. Advanced Diploma in Media Development - 1 Year

மேற்படி புலமைப் பரிசில்
திட்டத்திற்கான
போட்டிப் பரீட்சை
December
மாதத்தில் நடைபெறும்

25% முதல்
கற்கைநெறிக்
கட்டணத்தில்
கட்டணக்கழிவு

விண்ணப்ப
படிவங்களை
எமது நிறுவனத்தில் பெற்று
பூர்த்தி செய்து நேரடியாக
சமர்ப்பிக்கவும்

குறிப்பு:- எமது நிறுவனத்தில் B.Sc. in Computer Science பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்புவிழா Dec 08 Cambodiaவில் Cambodia ஜனாதிபதி முன்னிகையில் நடைபெறும். பட்டமளிப்பு விழாவில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.



இவ்வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மீளக்குடியமர்ந்த மாணவர்களிற்கான உதவிப் பொருட்கள் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.இந்து மகளிர் கல்லூரியிலுள்ள ஆசிரிய நிலையத்தில் நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் த.இராஜலிங்கம், கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகர் நா.தணிகாசலம்பிள்ளை, யாழ்.இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி வி.பேரின்பநாதன், ஆசிரிய வளநிலைய உதவிமுகாமையாளர் இ.துஸ்யந்தன் ஆகியோர் உரை நிகழ்த்துவதையும், மாணவி ஒருவரிற்கு கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகர் நா.தணிகாசலம்பிள்ளை பொருட்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.

மாற்றுவுலையையோர் வாரம்
கல்வி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம்)
சர்வதேச மாற்றுவுலையையோர் தினம் எதிர்வரும் மார்ச்சு மாதம் 3 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டவுள்ள நிலையில் மார்ச்சு மாதம் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதிவரையான ஒருவார காலப்பகுதியினை மாற்றுவுலையையோர் வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ள கல்வி அமைச்சு இத்தின நிகழ்வுகளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என வலயக்கல்வி அலுவலகங்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை உணமுற்ற சிறுவர்களிற்கு வங்கிக்கணக்குகளை ஆரம்பித்தல், விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பாடசாலைகளில் இணைத்தல், இடைவிலகிய விசேட தேவையுடைய மாணவர்களை தொழிற் திறன் பயிற்சியில் இணைத்தல், பெற்றோர் விழிப்புணர்வுக்கருத்தரங்குகளை நடாத்துதல் போன்ற செயற்திட்டங்களை கல்வித் திணைக்களங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வடமாகாண மாகாணக் கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது. (ஊ-14)

பயிற்சி வகுப்புகள்

(யாழ்ப்பாணம்)
வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தினரால் மின் இணைப்பு, பிளம்பிங் மற்றும் தையல் ஆகிய பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனச் செயலாளர் தெரிவித்துள்ளார். (ஊ-4)

சேவை நயப்பு வைபவம்

(கோப்பாய்)
கோப்பாய் கல்விக்கோட்ட அதிபர் சங்கம் நடாத்தும் வருடாந்த சேவை நயப்பு வைபவம் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதிபர் சங்கத் தலைவர் வே.பாலசுப்பிரமணியம் தலைமையில் அச்சுவேலி மத்திய கல்லூரியில் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்.மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வே. தி.செல்வரத்தினம் பிரதம விருந்தினராகவும் கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சித்திரவடிவேல் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியால யத்தின் அதிபராகக் கடமையாற்றி பணியோய்வு பெற்ற கா.தர்மரட்சணம், உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய பணியோய்வு பெற்ற இ.ஆனந்தராசா, சிறுப்பிட்டி அ.த.க. பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி பணியோய்வு பெற்ற ச. நவரத்தினராஜவேல், கோப்பாய் தெற்கு ரோ.க.த.க.பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகப் பதவி உயர்வுபெற்ற ச.லலீசன், கோப்பாய்க் கோட்ட அலுவலக முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி தீவகக் கல்வி வலய ஆசிரியராகப் பணிப்பொறுப்பேற்ற பா. செந்தில்குமரன் ஆகியோர் நிகழ்வில் பணி நயப்புப் பெறுகின்றனர். (ஊ)

தேசிய இளைஞர் கூட்டுறவு சங்கம் நடத்தும்
அகில இலங்கை ரீதியில் தரம் 10,11
மாணவர்களுக்கான சித்திரப் போட்டி

(யாழ்ப்பாணம்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒரு பிரிவான தேசிய இளைஞர் கூட்டுறவுச் சங்கம் (நிஸ்கோ) அகில இலங்கை ரீதியில் தரம் 10, 11 மாணவர்களுக்கிடையே "நாங்கள் சுதந்திரமானோம்" எனும் கருப்பொருளில் சித்திரப் போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் 24 X18 அங்குல சித்திரத்தாளில் ஆக்கங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் போட்டியாளர் தனது சித்திரத்தின் இடது பக்கமூலையில் 2X2 அங்குல அளவுடைய நிஸ்கோ சின்னத்தினை ஒட்டி இருப்பதுடன் சித்திரத்தின் பின்பக்கத்தில் நிஸ்கோ சங்கத்தின் முழுப்பெயர் மற்றும் போட்டியாளர் தனது பெயர், முகவரி, பாடசாலை, தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை எழுதியிருத்தல் வேண்டும்.
அத்துடன் சித்திர ஆக்கத்திற்கு எந்த விதமான வர்ண உட்கத்தினையும் பயன்படுத்தலாம் எனவும் ஒரு போட்டியாளர் ஆக்கக் கூடியதாக 02 சித்திரங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தகப் பெருவிழா நாளை ஆரம்பம்

(யாழ்ப்பாணம்)
காயத்திரி பப்ளிகேஷனின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு யாழ். அன்னை புத்தக சாலை அனுசரணையில் மாபெரும் புத்தகப் பெருவிழா, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் புத்தக அறிமுகவிழாவுக்கு காயத்திரி பப்ளிகேஷன், காயத்திரி மலரி சொப், காயாகப்ஸ் சேவை ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வேலாயுதபிள்ளை நவமோகன் தலைமை தாங்கவுள்ளார்.

அதிபர்களுக்கான கூட்டம்

(யாழ்ப்பாணம்)
தீவகக்கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எனவே சகல அதிபர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேலணை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.புவனேந்திரன் கேட்டுள்ளார். (ஊ-9)

காயத்ரி மஹாயக்ரூப் பெருவிழா

(யாழ்ப்பாணம்)
கைதடி ஆச்சிரமம் அருள் மிகு ஸ்ரீமாதாஜி லிங்கேஸ்வரர் திருக்கோயிலின் காயத்ரி மஹாயக்ரூப் பெருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் காலை 8.15 மணிக்கு கணபதி ஆராதனை, ஸ்தலசுத்தி, ஆத்மபூசை, நவகலச சஸ்தாபனம் பூசை, காயத்ரி மந்திர கோசஜபஹோம வழிபாடு, அபிஷேகம், ராஜோபசாரபூசை ஆகிய வழிபாடுகள் இடம் பெறவுள்ளது. (ஊ-4)

ஆக்கங்கள் பாடசாலை சித்திரப்பாட ஆசிரியரினால் உறுதிப்படுத்தி அதிபரின் ஒப்பம், பதவி முத்திரையிட்டு சித்திரத்தின் பின்பக்கத்தில் உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும்.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாவும் 3 ஆம் பரிசாக 15 ஆயிரம் ரூபாவும், தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 3 மதிப்பீட்டு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பங்களை உதவி இயக்குநர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக் கூட்டம், மாவட்ட அலுவலகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும் எனவும் மேலதிக விபரங்களை 021 222 2526 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி இயக்குநர் ஏ.சக்திவேலு தெரிவித்துள்ளார். (ஊ-4)

சிறுவர் முகாம்

(யாழ்ப்பாணம்)
யாழ்.கல்வி வலயப் பாடசாலைகளிலுள்ள விசேட தேவையுடைய மாணவர்களிற்கான சிறுவர் முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். வலயக் கல்வி அலுவலக முகாமைத்துவ மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் அறிவித்துள்ளார்.
இச்சிறுவர் முகாமில் அனைத்து விசேட தேவையுடைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார். (ச-14)

ஏகாதசி விரத பூசை

அளவெட்டி தெற்கு, நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏகாதசி விரத பூசை சிறப்பாக நடைபெறவுள்ளது.
காலை 8 மணிக்கு விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஏகாதசி பூசை ஆரம்பமாகும் தொடர்ந்து 9 மணிக்கு சிறப்பு சமயச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.
அடுத்து 10 மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து ஸ்ரீமத் நாராயண சுவாமி பூதேவி, ஸ்ரீதேவி புடைக்ஷு வீதியிலா வரும் காட்சி இடம்பெறும். (ஊ)

தாதிய விஞ்ஞானமாணி தெரிவுப் பரீட்சை நாளை

(யாழ்ப்பாணம்)
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்திவரும் தாதிய விஞ்ஞானமாணிப் பட்ட (B.Sc. Nursing) கற்கைநெறி 2010/2011 ஆம் கல்வியாண்டுக்கான தெரிவுப் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் நடைபெறவுள்ளதாக இணைப்பாளர் அறிவித்துள்ளார். (ஊ)



கண்காட்சியும் சான்றிதழ் வழங்கலும்

(யாழ்ப்பாணம்)
பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் முறை சாராக் கல்விப் பிரிவின் மனை முகாமைத்துவக் கண்காட்சி யும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை காலை 10.15 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் அதிபர் அ.சா. அரியகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக் கல்வி அபிவிருத்திப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். புல்பலிங்கம் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.வே. இராசகுமாரன் மற்றும் பருத்தித் துறை கட்டைவேலி சேகர மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட்திரு. என். அருள்நாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். (ஊ-9)

செயலமர்வு

(அல்வாய்)
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் தரம் 9 இற்கு தமிழ் (புதிய பாடத்திட்டம்), தரம் 11 இற்கு வணிகமும் கணக்கீட்டுக்கல்வியும் புதிய பாடத்திட்டம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நெல்லியடி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் வளநிலையத்தில் நடைபெறவுள்ளது.
இச் செயலமர்விற்கு குறித்த ஆசிரியர்களை தவறாது சமூகமளிக்குமாறு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தெரிவித்துள்ளார். (ச-4)

விஜயநகரப் பேரரசுக் கால சமுதாயமும் பண்பாடும்

பார்ப்பனர்கள் அல்லாத பிரிவில் வேளாளர் தவிர்ந்த மறையவர்கள் மாமிசம், மீன், முட்டை முதலியவற்றைச் சாப்பிட்டனர். திருமணம் முதலான விழாக்காலங்களில் உணர் தின்னுதலைத் தவிர்த்தனர். உணவை இலையில் படைத்தே பார்ப்பனரும் உயர் வகுப்பு இந்துக்களும் உண்டனர். உணவருந்திய பின் நீரைக் குவளையில் வாய் வைத்துக் குடிக்காமல் தூக்கிக் குடித்தனர். அரிசி இராகி, கம்பு, சோளம் முதலிய உணவு சமைக்கப் பெற்ற தானியங்கள், வெற்றிலை, பாக்கு போடும் பழக்கம் அனைவரிடமும் பொது வாகக் காணப் பெற்றது. சைவ உணவுப் பழக்கம் பரவிய காலம் என்று இக் காலத்தைக் குறிப்பிடலாம்.

முதலிய வழக்கங்களைக் கொண்டிருந்தனர். குறவர் குலப் பெண்டிர் பச்சை குத்துவர். பெரும்பாலும் இந்துப் பெண்டிர் கீழ் வகுப்பார் எனப்பெற்றோரே பச்சை குத்திக் கொண்டனர். புக்கணன், துபாய் ஆகிய இருவருமே எவ்வாறு பச்சை குத்தினர் என்பதை விளக்குகின்றனர்.

முறையேதுமின்றி அமைக்கப் பெற்றிருந்தன. நெருக்கமாக சுகாதார வசதிக்கு வறையுடன் விளங்கின எனலாம்.

சத்திரங்கள், மண்டபங்கள் ஆகிய பொது இடங்கள் இருந்தன. மண்டபங்களில் வீதி உலாவியபோது இறைவடிவங்கள் வந்து தங்கின. சத்திரங்கள் பொதுநலனுக்கும், வழிப்போக்குக்கும் பயன்பட்டன. சாலை ஓரங்களில் தண்ணீர் பந்தல்கள் இருந்தன.

உரிமை. 1. நிதி, 2. நிக்ஷேபம், 3. ஜலம், 4. பாடினம், 5. அக்கினி, 6. 64

ஆகம், 7. சித்தம், 8. சாத்யம் ஆகிய எட்டுவித உரிமைகளைத் தன்னுள் கொண்டிருந்தது. பொற்கொல்லர், தச்சர் முதலான பணியாளர்களுக்கு மானியங்களாக நிலங்கள் வழங்கப் பெற்றன. உரிமைப் பணியில் இருக்கும் வரையே என நிர்ணயிக்கப் பெற்றிருந்தது.

பயிர் விளைச்சலுக்கு ஆற்றுப் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்று முறைகளில் பாசனம் ஏற்பட்டது. பாசன வசதியின் பொருட்டுச் சிறு தொகையினை அரசுக்கு வழங்கி வேண்டியதாயிற்று. குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை அரசுத் தனியாரும் மேற்பார்வையிட்டனர். கால்வாய்கள் அமைத்திட முயலுகையில் வழியில் கால்வாய் செல்லும் பாதை நிலங்களைக் கையகப்படுத்தினர். கிராம மக்கள் பொதுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஆய்வரங்கச் சிறப்புரைகள் - 2009

பொழுதுபோக்குகள்

சதுரங்கம் விளையாடுவது உயர் வகுப்பாரிடையே காணப்பெற்றது. சதுரங்கம் போர்ஸ்தலம் என்று பெயர் பெற்றிருந்தது. கோழிச் சண்டை பார்ப்பது அனைவரின் பொதுவான பொழுதுபோக்கு, தேவரீரின் குரங்குகள் சண்டையிடுவதைப் பார்த்து மக்கள் பொழுதைப் போக்கியதைக் குறிப்பிடுகிறார். பெண்கள் உடற்பயிற்சி விளையாட்டுக்கள் நிகழ்த்தியதை ஜான் பிரையர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களிடையே புனித ஜார்ஜ் கோட்டையில் சண்டையிட்டுப் பொழுது போக்குதல் வழக்கமிருந்தது.

பொருளாதார நிலை

தொடர்ந்து வேளாண்மையே பொருளாதாரத்தின் மையாக விளங்கியது. விஜயநகர காலத் தமிழகம் மூலக்கைப்பட்ட கிராமங்களைக் கொண்டு விளங்கியது. தானமாக அளிக்கப்பெற்ற கிராமங்கள் தேவதானம், பிரம்மதேயம், மட்புறம், திருநாமத்துக்காணி, திருவிளையாட்டம் எனப் பெயர் பெற்றிருந்தன. பண்டாரவாடை, அமரம் என அழைக்கப் பெற்ற இரண்டாவது வகைக் கிராமங்கள் அரசின் முழு உரிமையாகும். தனியார்க்கு எனச் சொந்தமான கிராமங்கள் மூன்றாவது வகையின. கிராமங்கள் திட்டமிடப்படாமல்

விளைநிலைங்கள், தெருக்கள், புறம்போக்கு நிலங்கள், பொது இடங்கள் ஆகியவை கொண்டு விளங்கிற்று. வசதி படைத்தோர் பெரிய வீடுகளிலும், சமூகக் குழுக்கள் தனித்தனி தெருக்களிலும் வறியவர்கள் குடிசைகளிலும் வாழ்ந்தனர். பெரிய தூண்கள் மேற்கூரைகளைத் தாங்கின. ஐரோப்பியர் இல்லங்கள் வசதியானவை.

குடிசைகளுக்கு ஓலை வேயப் பெற்றிருந்தது. வீட்டின் முன்னால் திண்ணைகள் இருந்தன. சமையலறைகள் அயலார் பர்வையில் பாதவகையில் வீட்டின் மூலையில் இருந்தன. விழாக் காலங்களில் வீடுகளின் முன்பந்தல்கள் அமைத்துக்கொண்டனர்.

கிராம நிலங்கள் நன்செய், புன்செய், தோட்டம் எனப் பாகுபாடு செய்யப் பெற்றிருந்தன. நிலங்களின் பருப்பு விளைச்சல், வளமை அடிப்படையிலமைந்திருந்தது. நன்செய்யில் புன்செய் பயிர் விளைந்தால் நன்செய்த்தரம் புன்செய் எனவும், புன்செய்யில் நன்செய் பயிர் செய்யப்பட்டால் புன்செய்த் தர நன்செய் என்றும் அழைத்தனர்.

நாட்டு நிலமனைத்தும் நாடாளுவோனுக்குரியன எனினும், உரிமைபெற்றவர்களாக நில உடைமையாளர்கள் விற்றல், வாங்கல் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். நில

திரு.மங்கள முருகேசன்

நாங்குநேரி கிராம மக்களின் தனி ஒப்பந்தத்தைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். இவ்வொப்பந்தப்படி குளத்தில் சேர்ந்த பாசி, மண் ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவினை அகற்ற உடன்பட்டனர். அரசே தூர்வாரும் பணியை மேற்கொள்ளுதலும் உண்டு. தனியார் இச்சீரமைப்புப் பணிகளைச் செய்ய அரசு உட்கொண்டதும் உண்டு. அக்கதேவன் என்பவர் தென் மகாதேவ மங்கலத்து ஏரியில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார். நீர்ப்பங்கீட்டின் போது ஏற்பட்ட பிரச்சினைகளை அரசு அலுவலர் தலையிட்டுத் தீர்த்தனர். ஆலத்தூர், அத்திப்பற்று என்னும் இரு கிராமத்தவருக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல் மகாபிரதானி அரசர் தீர்ப்பரசர் என்பவரால் தீர்க்கப்பெற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. (தொடரும்)



மீட்கப்படாத அடகு நகைகளின் பகிரங்க ஏலவிற்பனை

யாழ்.மாவட்டத்தில் உள்ள பின்வரும் இலங்கை வங்கி கிளைகளில் 04.03.2009 இற்கு முன்னர் 8 மாதங்களுக்கும், 04.09.2008 இற்கு முன்னர் 12 மாதங்களுக்கும் அடகு வைத்து மீட்கப்படாத நகைகள் யாவும் பகிரங்க ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

கிளையின் பெயர்	ஏல விற்பனைத் திகதி இடம், நேரம்
யாழ். மேந்தரக்கிளை	
யாழ். 2ம் மேந்தரக்கிளை	
திருநெல்வேலி (கோப்பாய் விரிவாக்கற்கிளை உ.ப.ப.)	யாழ்ப்பாணம் அதி மேந்தரக்கிளை
காரைநகர்	யாழ்ப்பாணம்
சன்னாகம்	2009டிசம்பர் 5 ^{ஆம்} , 8 ^{ஆம்} திகதிகளில் (சனி, ஞாயிறு) காலை 9.30 மணிக்கு
மானிப்பாய் (சங்காணை விரிவாக்கற்கிளை உ.ப.ப.)	
காங்கேசந்துறை	
நெல்லியடி	
உள்காவற்றுறை (உள்காவற்றுறை விரிவாக்கற்கிளை உ.ப.ப.)	
பகுத்தித்துறை	
சாவகச்சேரி	
அச்சுவேலி	

இந்த ஏல விற்பனையை ஒத்திவைக்கும் அல்லது இரத்துச் செய்யும் அதிகாரம் வாங்கிக்கு உண்டு.

உதவிப் பொது முகாமையாளர் இலங்கை வங்கி (வடபிராந்தியம்), உதவிப் பொது முகாமையாளர் காரியாலயம், ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். (C-3790)

தொலைபேசி இல. 021 222 3128
021 222 2735

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள்

விமல் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்போது அவர்கள் அனைவரும் குற்றம் இழைத்தார்கள் என்பதற்கான சாட்சியங்களை உறுதி

செய்ய முடியாமல் இருக்கும். இந்த நிலையில் அவர்களை விடுதலை செய்து கொள்ளலாம் என்பதே எதிர்க்கட்சிகளின் ஏற்பாடு என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.


இது சர்வதேசத்தின் கழ்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க எதிர்க்கட்சிகள் முனைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர சர்வதேசம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (இ-6)



வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினால் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் நடத்தப்பட்ட புற்றுநோயாளருக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரன் புற்றுநோயாளர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்குவதைப் படத்தில் காணலாம்.

கல்விப் பாரம்பரியமும் சேர்.பொன் இராமநாதனும்

08



சைவ மங்கையர் வித்தியாலயத்தின் ஆரம்பகால அதிபராக இருந்த செல்வி நாகம்மாள் காசிப்பிள்ளையின் ஞாபகார்த்த விழாவைச் (23.05.2009) சைவமங்கையர் கழகம் நடத்திய போது அதில் கலந்துகொண்ட பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் "சைவக்கல்வி பாரம்பரியமும் சேர்.பொன் இராமநாதனும் - ஒருநோக்கு" என்ற பொருளில் ஆந்நீய உரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

இத்தகைய கல்லூரியின் மாணவிகள் எவ்வாறு காட்சியளித்தனர் என்பதை, சேர். பொன்.இராமநாதனின் மருமகனான திரு.ச. நடேசபிள்ளை கல்லூரியின் கீதமாகக் கவிதை ரூபத்தில் தந்துள்ளார்.

அதிபர்ந்த மதர்க் கண்ணாராயியனும் காணாத விரிமலர்ச் சேவடி காணும் விடப்படைத்திக் கல்லூரி

பண்மிழற்றும் பாவையர்கள் பரமனது புதம் பாடி விண்கனிச்ச்ச் செப்பும் சீந்தி விருகலத்திக் கல்லூரி

திங்கள் சேர் வார் முகத்தார் திருநீற்றுத் தேசுடனே மங்களஞ் சேர் வாழ்வு பயில் மாண்புடைத்திக் கல்லூரி

பொன்புத்த மேனியர்கள் பூக்கொத்து பரமனுக்குப் பண்மாலை யணிவிக்கும் பாங்குடைத்திக் கல்லூரி

தித்தீத்த தேன் மொழிபார் தீங்கருப்பிற் சுவையிசுந்த முத்தமிழின் பயன்நிலைக்கும் மகிழ்வுடைத்திக் கல்லூரி

கிண்கவாய்க் கண்ணியர் சங்கீத நயம் பல விணைத்து விஞ்சையர் போல் வீணை பயில் விடப்படைத்திக் கல்லூரி

நித்திலத்தை யொத்த நகை நாண்மடவார் நிரை நிரையாய்ச் சித்திரத்தைப் போலியாங்கும் சீருடைத்திக் கல்லூரி

வன்ன மணிப் பூவாடை வனிதையர்கள் பன்மொழியிற் சொன்ன கலை பல பயிலுஞ் சூரனுடைத்திக் கல்லூரி

பால்போன்ற நில வொளியிற் பந்தாடி பூவையர்கள் நூல் நூற்றுநலம் புரியும் நோண்டடைத்திக் கல்லூரி குருகுலக் கல்வியே தலைசிறந்தது என எண்ணிய சேர்.பொன். இராமநாதன் அவர்கள் கல்லூரியின் அருகே தமது இல்லத்தை யும் அமைத்து அதனை வழிநடாத்த முனைந்தார். திக்கற்றவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நிறுவனமாகவும் இது இயங்கியது. கல்லூரியின் முதல் அதிபராக மேன்நாட்டு ஆங்கிலப் பெண்மணியாகிய திருமதி புளோரன்ஸ் எமேறியை நியமித்ததோடு மேல்நாட்டவரும் இந்திய இலங்கை ஆசிரியர்களும் இணைந்து இக் கல்லூரியிற் பணியாற்றவும் வகை செய்தார். சுருங்கக்கூறின் இந்தியக் கல்வியினதும் மேலைத்தேச கல்வியினதும் சிறந்த அம்சங்களைக் கொண்ட கல்வியினை நல்ல ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் பெற்றுச் சமயப்பற்றுள்ள நற் பிரசைகளாக விளங்க வேண்டும் என விழைந்தார். ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஆசிரியை பயிற்சிக் கல்லூரியும் இங்கே அமைக்கப்பட்டது.

சேர்.பொன். இராமநாதன் அவர்களின் பெரு விருப்பம் யாதெனில் இக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் தனியான பண்புடையவராக விளங்கல் வேண்டும் என்பதாகும். இக்கல்லூரியின் பழைய மாணவிகளே இக் கல்லூரியின் பண்பாட்டுத் தூதுவர்கள் என நினைத்து இவ்விடைசி

யத்தை நிறைவேற்றுவதற்காக இக்கல்லூரியிலேயே சைவ மங்கையர் சபையை நிறுவியதோடு 1927 இல் இச்சபையினருக்கு ஆற்றிய உரையில்

“ பழைய மாணவரும், ஆசிரியரும் நல்லறிவுச் சுடரையும் சமயத்தையும் தாம் மேற்கொண்ட வாழ்வு வட்டத்தினை ஒளிர்ச் செய்வதில் ஒன்றிணைவார்களாக எனவும்” கூறியிருந்தார்.

பொதுவாகவே இக்கல்லூரி நாட்டின் உயர்மட்டத்தவரின் கவனத்தை ஈர்ந்ததோடு அது தேசிய பண்பாட்டு முன்னேற்றத்திட்டங்களை உருவாக்கித் தரும் கல்வித் தலைமையும் வழிகாட்டலும் நல்கும் கல்விச் சாலையாகக் குறிப்பாகச் சைவ மக்களுக்குப் பணியாற்றியது எனலாம். இதனாலன்றோ 1927 இல் இக் கல்லூரிக்கு வருகை தந்த மகாத்மா காந்தி அடிகள் பின்வருமாறு இக் கல்லூரியை வியந்து போந்தார்.

“ சேர்.பொன்.இராமநாதனின் பரோ பகாரத்திற்கும் சிந்தனைச் சிறப்பிற்கும் நினைவாலயமாக நிலைத்து நிற்கும் இந் நிறுவனத்துக்கு நான் வராதிரூப்பேனாயின் என் வாழ்வெல்லாம் கவலைப்பட்டிருப்பேன்”

பரமேஸ்வராக் கல்லூரி

பெண்களுக்கான நல்ல பயனுள்ள கல்வி கிடைத்ததைக் கண்ட மக்கள் ஆண்களுக்கும் அத்தகைய கல்வி வாய்ப்பினை சேர்.பொன். இராமநாதன் அவர்கள் வழங்க வேண்டுகோளொன்று 1920 ஆம் ஆண்டில் கீரிமலையில் கூடிய இந்து இளைஞர் மகாநாட்டில் விடப்பட்டது.

இக்காலத்தில் சைவசமயப்பின்னணியில் கல்வி வழங்கும் கல்லூரிகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1890இலும், சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி 1892 இலும், கந்தரோடைக் கல்லூரி 1892 இல், மானிப்பாய் இந்துக் கல்லூரி 1910இலும், கொக்குவில்



சேர்.பொன்மாமலம் இராமநாதன்

இந்துக்கல்லூரி 1910 இலும் காணப்பட்டன. ஆயினும் அவற்றில் வழங்கப்பட்ட கல்வி உலகியல் ஈடுபாடுள்ளதாக இருந்ததாலேயே மெய்யறிவு தரவல்ல திடமான சமய நெறிப்பட்ட தேசியப்பண்பாட்டின் அடிப்படையிலான உயர் கல்வியினையே பெற்றோர் வேண்டி நின்றனர். இதுபற்றிச் சேர். பொன். இராமநாதன் அவர்களே பின்வருமாறு கூறியுள்ளார்.

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்

“ இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற இந்தப் பெற்றோர்கள் கொண்டிருந்த ஒரு பெருவிருப்பத்தின் விளைவாகவே 1921 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இக் கல்லூரி நிறுவப்பட்டது. அரசாங்கத்தினாலும் பிரத்தியேகக் கழகத்தினாலும் நடத்தப்படும்.

ஆங்கிலப் பாடசாலைகளிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் உட்படப்படுகின்ற கல்வி திருப்தி அற்றது என்று இப் பெற்றோர்கள் கருதுகின்றனர். வாழ்க்கையிலே அழியக்கூடிய பொருள்களைப் பற்றிய அறிவே அளவுக்கு மீறி மாணவர்களுக்குப் புகட்டப்படுகின்றது. உலகில் வேறு பயனுள்ள விஷயங்கள் இல்லை யென்ற எண்ணத்துடன் இவ் வாறு நடைபெறுகின்றது போலத் தெரிகின்றது. இப்படியான அறிவை விடக் கூடுதலான அறிவைப் பெற்றோர் விரும்புகின்றனர்.” (தொடரும்)

ஜெனரல் பொன்சேகாவை அரச தலைவர் என அழைப்பதா?

ஐனாதிபதி மஹிந்த சிற்றம்பலம்

புரீலங்கா அரசின் உட்க நிறுவனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் செய்தி ஆய்வின்போது ஜெனரல் பொன்சேகாவை அரச தலைவர் என அழைத்ததைத் தொடர்ந்து அதிக சிற்றம்பலம் அமைந்த அரச தலைவர் மஹிந்த அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொழும்பில் இருந்து வெளிவரும் தடெய்லி மிரர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று தொடர்பில் லேக்கவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பந்துல பத்மகுமார சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார்.

அவர் மேற்கொண்ட செய்தி ஆய்வின் போது ஜெனரல் பொன்சேகாவை அரச தலைவர் பொன்சேகா என அழைத்திருந்தார். அவரின் இந்த நடவடிக்கை அரச தலைவர் மகிந்தவிற்கு கடுமையான ஆத்திரத்தை உண்டு பண்ணியிருந்தது.

சில நிமிடங்களில் அதனை அறிந்து கொண்ட மஹிந்த உடனடியாகவே தொலை பேசியில் தொடர்புகொண்டு பத்மகுமாரவை கடுமையான வார்த்தைகளினால் திட்டித்தீர்த்ததாக அவரிடமிருந்து வடபாராங்கம் தெரிவித்துள்ளன.

இதனிடையே பொன்சேகாவும் பத்மகுமாரவும் பாடசாலை நண்பர்கள் என்பதும் இருவரும் ஆனந்தாக் கல்லூரியில் கல்வி பயின்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (உ-6)

காலவீதியின் கொள்நாப்பிடி சந்திமுதல் கால்முகத்திடல் வரையான வீதி திறப்பு

பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த காலி வீதியின் கொள்நாப்பிடி சந்திமுதல் காலிமுகத்திடல் வரையான பிரதான வீதி நேற்றுமுன்தினம் முதல் பொதுமக்கள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டுள்ள மேற்படி வீதியினூடாக பார உண்திகள் மற்றும் பல்கள் போன்றன பயணிப்பதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்று பொலிஸ் உட்க பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜ.எம். கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, காலி வீதிக்கு பிரவேசிக்கும் குறுக்கு வீதிகளும் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் உட்கப் பேச்சாளர் மேலும் கூறியதாவது, கடந்த சில காலங்களாகவே பாதுகாப்புக் காரணங்களுக்கான காலிவீதியின் கொள்நாப்பிடி சந்திமுதல் காலிமுகத்திடல் உட்கான லேக்கவுஸ் சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்பட்டிருந்தது.

அதனால் பயணிகள் பெருமளவிலான போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கினர். இருப்பினும் இந்த நடைமுறை நேற்று முன்தினம் முதல் மாற்றத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், குறித்த பிரதானவீதியும் பொதுமக்கள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் குறித்த வீதியினூடாக எவ்வித சிரமங்களும் இன்றி பயணிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார். (உ-6)

அன்பு நிறை அஹிம்சையாளர் அருட்கவி சீ.விநாசித்தம்பி ஐயா

- ♦ சிவம் எங்கும் நிறைந்தது.
- ♦ எங்கும் சிவமென உணர்ந்து கொண்டால் ஏனையவர்களை அவமதிக்கும் எண்ணம் வராது.
- ♦ எங்கும் சிவம் எல்லோரும் சிவம் எனத் தெளிந்தவர்களிடம் அன்பு தானாகவே நிரம்பி வழியும்.
- ♦ அன்பு நிரம்பியவர்களே அஹிம்சையாளர்கள்.
- ♦ அஹிம்சையாளன், மற்றையோர் கூறும் இசை மொழி, வசைமொழிகளைக் கருத்தில்கொள்ளமாட்டான்.
- ♦ அஹிம்சையாளனிடமே பொறுமை குடிக்கொண்டிருக்கும் சத்தியம் அவனது ஆபரணமாகின்றது.



- அருட்கவி சீ.வி.

அளவெட்டி நாகவரத நாராயணரின் பூரணமான அருட்கடாட்சத்தைப் பெற்ற அருட்கவி ஐயாவை, அவரது அருள்வாக்குகளை நான்காவது குருபூஜை தினமான இன்று எம்மிதயத்தில் இருத்தி சன்மார்க்க நெறி நின்று உய்தி பெறுவோமாக.

- அடியார்

கூட்டுறவு பணம் தொழில் வல்லுநர் மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில்

(யாழ்ப்பாணம்)
பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், கொத்தணிகள், சமாசம் என்பன இணைந்து எதிர்வரும் 11ஆம் திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டுறவு பணம் தொழில் வல்லுநர் மாநாட்டை நடத்தவுள்ளன.
இம் மாநாட்டில் பனை வளம் சார்ந்த ஆய்வுக் கூட்டுறவுகள் சமர்ப்பிக்கப்படுவதோடு

பிரகடனங்களும் வெளியிடப்படவுள்ளன. இம் மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களை 0212225072 எனும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொது முகாமையாளர் குணரத்தினம் தெரிவித்துள்ளார். (உ-6)

இன்று ஒரு தகவல்

எது தடை?

ஒரு ஊரில் ஒரு கோயில் இருந்தது. அது மிகவும் பழமையான கோயில். உள்ளே போவதற்கே பயமாக இருக்கும். எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயம் அப்படி இருந்ததனால் யாரும் துணிந்து அங்கு வழிபாட்டிற்கு செல்வதில்லை. கோயிலுக்கு வரும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது.

கோயில் நிர்வாகிகள் எல்லோரும் சவுடி கலந்துரை யாடினார்கள். என்ன செய்யலாம் என்று யோசனை பண்ணினார்கள்.

எந்த இடம் உடைந்திருந்ததோ அந்த இடத்தைத் திருத்தினார்கள். வர்ணங்களைப் புசி அழகுபடுத்தினார்கள்.

ஏதோ இந்த ஊரில் கோயிலொன்று இருப்பது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்கள்.

இருந்தாலும் கோயில் இருக்கும் நிலைமை மக்களுக்குத் தெரியும். அதனால் அவர்களுடைய வருகை குறைந்து விட்டது. ஒரு கட்டத்தில் யாருமே வருவதில்லை என்ற நிலைமை உண்டானது.

மீண்டும் கோயில் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டமும் கோயிலுக்கு வெளியில் தான் நடந்தது. உள்ளே போக அவர்களுக்கும் துணிச்சல் இல்லை. அந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

முதல் தீர்மானமாக அந்தக் கோயிலை இடிப்பது என்ற முடிவை நிறைவேற்றினார்கள்.

இதற்குப் பதிலாக இன்னொரு கோயிலை உடனடியாகக் கட்டி முடித்து விட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம்.

மூன்றாவது தீர்மானமாக பழைய கோயிலின் கதவுகள், அதிலிருந்து பிரித்தெடுக்கும் செங்கல் இதையே புதுக் கோயில் கட்டப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பழைய கோயில் இருந்த மாதிரியே அதே வடிவத்தில் புதுக் கோயிலையும் கட்டவேண்டும். பழைய கோயிலின் அஸ்திவாரத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதன் மேல் கல்லை அடுக்கி புதுக்கோயில் எழுப்ப வேண்டும்.

இதுதான் மூன்றாவது தீர்மானம். இதையும் குழு முடிவாக ஏற்றுக்கொண்டது.

அதன்பின் அந்தக் குழு நான்காவதாக ஒரு முக்கியமான தீர்மானத்தை கொண்டு வந்து அதையும் ஏகமனதாக நிறைவேற்றியது. அது என்னவென்றால், புதிய கோயில் கட்டிமுடிக்கும் வரை பழைய கோயிலை இடிப்பதில்லை என்பது தான் அந்தத் தீர்மானம்.

இது எப்படி இருக்கிறது பாருங்கள். பழைய கோயிலை இடிக்காத வரையில் அதே இடத்தில் புதிய கோயில் எப்படி கட்ட முடியும்?

பல விஷயங்களில் நாம் நடந்து கொள்ளும் முறையும் இப்படித் தான் இருக்கிறது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவோம். இதே நேரத்தில் அந்த முன்னேற்றத்திற்கு எது தடையாக இருக்கிறதோ அதை விட்டு விடவும் மனம் வராது.

வெளிநாட்டில் பெரிய விருந்து நடந்தது. எல்லோரும் மதுக்கோப்பையும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

ஒருவர் மட்டும் கையில் எதுவும் இல்லாமல் நல்ல பிள்ளையாக சாதுவாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் நெருங்கி 'வாங்க! மது குடிக்கலாம்' என்று அழைத்தார்கள்.

"என்னை வற்புறுத்தாதீங்க. நான் என் மனதுக்குள் உறுதியான தீர்மானம் எடுத்து விட்டேன்" என்றார்.

"என்ன தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள்" என்று கேட்டனர்.

"ஏற்கனவே முழு போதையில் இருக்கும் போது மறுபடியும் மதுக்கோப்பையைத் தொடுவதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன்" என்றார் அவர்.

தென்கச்சி கோ சுவாமிநாதன்

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஷில்ப - 2009 தொழில் முயற்சியாளர் விருதுக்கு 34 பேர் தெரிவு

(யாழ்ப்பாணம்)
கிராமியக் கைத்தொழில்கள் ஊக்குவிப்பு அமைச்சின் அனுசரணையுடன் இலங்கை கைத் தொழில் அபிவிருத்திச் சபையால் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட தொழில் முயற்சியாளர் விருது-ஷில்ப 2009க்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 34 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறுவோரின் பெயர் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய விபரங்கள் வருமாறு,

சோமசேகரன் ககனானந்தா (மைக்ரோ பி.சி. சிஸ்ரம்), இராசையா குணசேகர் (ரொப் ஏர்), சுப்பர் பொன்னையா நடராசா (அண்ணா தொழிலகம்), சுப்பிரமணியம் நிமலேந்திரன் (நாயகி

உற்பத்திகள்), சிவரட்ணம் கோபிதாசன் (கலாபா இன்டஸ்ரி), கணேசன் கௌதமன் (கௌரி பாதணிகள்).

சிவதாசா சந்திரமேனன் (ஜெனா பாதணிகள்) இராசையா சிவராசா (எஸ். பி ஜீ பாதணிகள்), தவகுல சிங்கம் தவச்செல்வன் (தவம்ஜா இரும்புத் தொழிலகம்), கந்தப்பு விமலராஜா (நவலோகம் இன்டஸ்ரி), விஸ்வலிங்கம் இராசலிங்கம் - (லிங்கோ வெல்டிங்), சின்னப்பன் குருநாதன் (ஓமேகா இன்டஸ்ரி).

கதிரன் கதிரமலை (கஜீவன் தும்பு தொழிலகம்), இளையதம்பி பாலநேமி (பாலநேமி தும்பு தொழிலகம்), இராசா ஜெயக்காந்தன் (அம்பாள் மரத்தொழிலகம்), இளையதம்பி இராசநாயகம் (சூர்க்கா மரத்தொழிலகம்) சின்னத்தம்பி தவராசா (ஸ்ரீமுத்துமாரி அம்பாள் மரத்தொழிலகம்), சிவஞானசுந்தரம் ராஜகுமார் (சுரிகணன் பிறிண்டேர்ஸ்).

சுப்பிரமணியம் பாஸ்கரன்

(ஆச்சாரி பாஸ்கரன் சிற்பாலயம்), கந்தையா தர்மகுரசிங்கம் (கே. ரி. எம் எண்ணெய் ஆலை), மாரிமுத்து பரமானந்தன் (பரமநாதன் மட்பாண்டம்), தவமணி தவராசா (டயானா பிளாஸ்டிக் இன்டஸ்ரி), சின்னத்துரை யசோதரன் (யசோ ஆடீஸ்), வேலுமயிலும் ரகுணதாசன் (ரகுணதாசன் பிளாஸ்டிக் தொழிலகம்).

ஆறுமுகநாதன் ஜனார்த்தனன் (ஜெனா கட்டிடப் பொருளகம்) கந்தசாமி கோபாலசிங்கம் (கோபாலசிங்கம் கட்டிடப்பொருள்) திருமதி. வாமதேவன் சோமேஸ்வரி (சிறிநிகணன் காமென்ஸ்), இராசையா நேசராசா (ஜதுஸ் தையலகம்) திருமதி சூரியகுமார் கலாதேவி (கலா காமென்ஸ்), வேலுப்பிள்ளை ஸ்ரீஸ் கந்தராசா (ஈயூரி) சின்னத்துரை, சுதர்சன் நியூ அசோகன் (அலுமினியம் பிற்றிங் சென்ட்ரர்)

பாலசிங்கம் பாலசந்திரன் (சந்திரன் தொழிலகம்), சின்னையா பிள்ளை ரமேஸ் (ரமேஸ்கம்மாலை) யோகப்போகராசா (யோகராஜா இலகு பொறியியல்)

துபால் தொலைத்தொடர்பு பதிவமைச்சராக நந்தன குணதிலக

ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம் (கொழும்பு)

பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக பதில் துபால் மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சராக நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கு முன்னர் உல்லாசப் பயணத்துறை அமைச்சராக கடமை யாற்றிய நந்தன குணதிலக அவ் அமைச்சப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

துபால் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த மஹிந்த விஜேசேகர அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே இந்த அமைச்சப் பொறுப்பு நந்தன குணதிலக கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. (ஓ-6)

இராசி பலன்

28.11.2009
(காந்திக்கை 12 சனிக்கிழமை)
ஏகாதசி பிற்பகல் 4.50 மணிவரை
ரேவதி பின்னிரவு 3.48 மணிவரை
இராகுசூலம் 9.13 - 10.43 மணிவரை
சுபநேரம் 3.13 - 4.43 மணிவரை
ஏகாதசி விரதம்

மேடம்	எடுத்த காரியம் தாமதமாகும், பெரியோர் மனஸ்தாபம், தனவிரயம், பிரயாணம்.
இடம்	காரிய நன்மை, விருந்துபசாரம், தனவருவாய், கீர்த்தி.
பிந்தம்	அதிகாரம், ஆரோக்கியம், நல்ல செய்தி, காரிய நன்மை.
கடகம்	வீண் பயம், புதிய திட்டமிடல், பிதாசிந்தை, தனவிரயம்.
சிங்கம்	அபகீர்த்தி, வேலைச்சுமை, போசன சுகம், மனக்கவலை.
கன்னி	குடும்ப மகிழ்ச்சி, பிரயாண நன்மை, முயற்சி கைகூடும், தனவருவாய்.
துலாம்	சுவாஸ்யம், செய்தொழில் மேன்மை, சுகவாழ்வு, நல்ல செய்தி.
விருச்சி	பணக்குறைவு, முயற்சி தாமதம், சிறுவியாதி, போசன சுகக்குறைவு.
தனுசு	ரோகபயம், தாய்வுழி உறவு, தனவிரயம், நல்ல முயற்சி.
மகரம்	கூட்டு முயற்சி, அந்நியர் சந்திப்பு, வாகன சுகம், போசன சுகம்.
கும்பம்	அதிக செலவு, கோப்படுதல், குடும்பக் கவலை, காரிய தாமதம்.
மீனம்	வெகுமானம், போசன சுகம், அதிக பிரயாசை, தன்னம்பிக்கை.

உலக ஈரநில தினத்தை முன்னிட்ட ஓவியப் போட்டி முடிபுகள்

(யாழ்ப்பாணம்)

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓவியப் போட்டியின் மாவட்ட மட்ட முடிபுகள் வெளியாகியுள்ளன. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு,

சீரேஸ்ட பிரிவு

வை.அரவிந்தன், ரி.பவிராஜ், (இணுவில் மத்திய கல்லூரி) ஜா.தாரணி, சா.அபிராமி, ப.தர் சிக்கா, ஜெ.திவ்வியா, க.ஜெனனி, (யாழ்ப்பாணம்) இந்து மகளிர் கல்லூரி, போ.டேமினியன்ராஜ் (கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), வி.சந்திராஜ் விமல் (மானிப்பாய் இந்துக் கல்லூரி), என்.கார்த்திக் (வைத்தீஸ்வராக் கல்லூரி)

கனிஷ்ட பிரிவு

பா.பிரியந்தினி, சா.நிரோஷா,

வி.வினுஜா, து.ஷேரோன் திவ்வியா, யே.பிரசில்லா (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), அ.ஜெயசீலன் (மாதகல் புனித யோசப் மகா வித்தியாலயம்), ர.யாசா (வண்ணை நாவலர் வித்தியாலயம்), யெ.ஜனுஜா (யாழ்ப்பாணம்) இந்து மகளிர் கல்லூரி, கி.பிரியந்தி (யாழ்ப்பாணம்) இந்துக் கல்லூரி, க.கயூரன் (இணுவில் மத்திய கல்லூரி).

இம் மாணவர்களிற்கான மாகாண மட்ட போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதால் மேற்குறிப்பிட்ட மாணவர்கள் அன்றைய தினம் காலை 7.45 மணிக்கு கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை வடமாகாண அலுவலகத்திற்கு சமூகமளிக்கும் படி மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் கேட்டுக் கொள்கின்றார். (ஓ-6)

குடநாட்டு சந்தைகளில் நேற்றைய விலை விபரம்

மரக்கறி வகைகள்	திருநெல்வேலி	யாழ்ப்பாணம்	சாவகச்சேரி
1 Kg	ரூபா	ரூபா	ரூபா
கத்தரிக்காய்	100	120	140
உருளைக்கிழங்கு	100	120	90
பச்சையிளகாய்	120	140	120
தக்காளி	60	80	80
மரவள்ளிக்கிழங்கு	30	40	40
கோவா	100	120	100
கரட்	100	120	100
பூசணி	40	50	40
புடூல்	60	80	50
வாழைக்காய்	30	40	40
சின்ன வெங்காயம்	100	120	100
பெரிய வெங்காயம்	120	140	120
பாகற்காய்	100	120	100
வெண்டிக்காய்	30	40	30
கரணைக் கிழங்கு	30	40	80
பயிற்றங்காய்	100	120	120
லீக்ஸ்	120	140	140
பீற்றாட்	60	80	80
கறிமிளகாய்	120	140	160
முருங்கைக்காய்	60	80	80
கீரை - 1 பிடி	30	40	30
தேசிக்காய்	150	180	200
தேங்காய் (ஒன்று)	30	40	35

மேல்மாகாண கல்வித் திணைக்களம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை - 2009

பயிற்சி வினாத்தாள் - தமிழ் - பகுதி I

- கவனிக்க
- (i) சகல வினாக்களுக்கும் விடை தருக.
- (ii) இலக்கம் (01) தொடக்கம் (40) வரையான வினாக்களுக்கு தரப்பட்டுள்ள (01), (02), (03), (04) என்னும் விடைகளுள் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
- (iii) உமக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்தாளின் வட்டங்களில் விடைக்குரிய வட்டத்தினுள் (X) புள்ளி இடுக.
- (iv) அவ்விடைத்தாளின் பின்னால் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை வாசித்து அதன்படி செய்க.
- I பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்திற் காணப்படும் சொல் பற்றிய, வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.**
- (01) சடையப்ப வள்ளல திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர். இங்கு வந்த வள்ளல என்பதன் ஒத்த சொல்
i- உலோபி ii- தருமி iii- புரவலன் iv- இரவலன்
- (02) 'முல்லை முகை நகைக்கும் காலம்' இங்கு வந்துள்ள 'முகை' என்பதன் பொருள்
i- மலர் ii- அரும்பு iii- இதழ் iv- துளிர்
- (03) 'நீள்வான் படந்து சிலபோது உலாவதலால்' இங்கு போது என்பதற்கு இருபொருள் கொள்ளலாம். அவை,
i- நிலவு ; பொழுது ii- பூ ; நிலவு
iii- வானம் ; மலை iv- பூ ; பொழுது
- (04) பின்வருவனவற்றுள் எதிர்ச்சொற் சோடி அல்லாதது எது
i- இனக்கம் - பிணக்கம் ii- வைதல் - வாழ்தல்
iii- சுயாதீனம் - உதாசீனம் iv- காய்தல் - உவத்தல்
- (05) 'குயிலே, நம்பி மாதவன் இருப்பிடம் கூறாயோ?' இங்கு வந்த 'நம்பி' என்பதன் எதிர்ப்பாற்சொல்.
i- பாங்கன் ii- நங்கை iii- தங்கை iv- நம்பன்
- II பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றினதும் புள்ளிக் கோடிட்ட இடத்தினை நிரப்புவதற்குப் பொருத்தமான சொல்லினைத் தெரிவு செய்க.**
- (06) வாழ்வில் மறந்தவர்கள் ஒருபோதும் முன்றை மாட்டார்.
i- செய்நன்றி ii- செய்நன்றி iii- செய்நன்றி iv- செய்நன்றி
- (07) உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போது எடுத்துச் செல்வது தமிழர் தம் பண்பு
iii- பரிசு ii- வெகுமதி iii- கையுறை iv- சன்மானம்
- (08) தன்னலங் கருதித் தருணத்திற்கேற்பத் தன் கருத்துக்களை மாற்றிக் கொள்பவன் ஆவான்.
i- அகிம்சாவாதி ii- சந்தர்ப்பவாதி
iii- அபேதவாதி iv- தொழிற்சங்கவாதி
- (09) எதிர்கால நிகழ்ச்சிகளை அறியும் ஆற்றல் படைத்தவன் எனப்படுவான்.
i- தீர்க்கதரிசி ii- சோதிடன் iii- ஞானி iv- முனிவன்
- (10) போரில் இறந்த வீரனின் பெயரையும் புகழையும் எழுதி நாட்டிடுவது எனப்படும்
i- நடுகல் ii- மைற்கல் iii- காவற்கல் iv- வாயிற்கல்
- III பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.**
- (11) புதிதாக செய்த தேர் முதலியவற்றை முதன் முதலாகச் செலுத்திப் பார்ப்பது.
i- பரீட்சார்த்தம் ii- பவனிவருதல்
iii- ஒத்திகை iv- வெள்ளோட்டம்
- (12) இருபொருள்படத் தொடுப்பது.
i- அங்கதம் ii- சிலேடை
iii- வஞ்சப்புகழ்ச்சி iv- இரட்டுற மொழிதல்
- (13) ஆண் மாணைக் கலை என்பது போல் பெண் மாணைக் குறிப்பது.
i- பிடி ii- பெட்டை iii- பிணை iv- நாடு
- (14) போருக்குச் செல்லும் போர் வீரர் தங்கியிருப்பது.
i- பாசறை ii- போர்க்களம்
iii- ஆரணியம் iv- காட்டரன்
- (15) மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை எனப்படுவது போல மலையும் மலை சார்ந்த இடமும்.
i- குறிஞ்சி ii- முல்லை iii- மருதம் iv- நெய்தல்
- IV பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க.**
- (16) 'கல்வி வல்லார் முன் கல்லாதார் பொலிவிழந்திருத்தல்' என்பதை விளக்கப் பொருத்தமான உவமைத் தொடர்.
i- விளக்கில் விழுந்தவிட்டில் போல ii- தாரகை நடுவண் தன்மதி போல
iii- சூரியனைக் கண்ட பனி போல iv- சூரியன் முன் மின்மினி போல
- (17) 'முலை முடுக்கு' என்ற இணைமொழியின் பொருள் தரும் மற்றொர் இணைமொழி.
i- வீடுவாசல் ii- சந்துபொந்து iii- காடுமேடு iv- தோட்டம் தரவு
- (18) 'ஊர் ஓடின ஒத்து ஓடு, ஒருவன் ஓடின பார்த்து ஓடு' எனும் பழமொழிக்கு ஒப்பான மற்றொரு பழமொழி
i- ஊரோடு ஒத்துவாழ் ii- ஊர் கூடிச் செக்குள் தள்ள வேண்டுமா?
iii- ஊர் இரண்டு பட்டால் உடையாருக்கு வேட்டை.
iv- ஊர் வாயை மூட உடைமூடி போதாது.
- (19) 'இக்கட்டான நிலையினின்றும் விடுபடுதல்' என்ற பொருள் தரும் மரபுத் தொடர்.
i- எடுத்தெறிதல் ii- தலையெடுத்தல் iii- கையறுதல் iv- கரையேறுதல்
- (20) அபூர்வமாக நடைபெறும் சம்பவத்தை விளக்கப் பொருத்தமான உவமைத் தொடர்.
i- திரிசங்கு சொர்க்கம் போல
ii- பழம் நடுவிப் பாலில் விழுந்தது போல.
iii- அத்தி பூத்தார் போல
iv- கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தது போல
- V பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான விடையினைத் தெரிவு செய்க.**
- (21) பின்வருவனவற்றுள் பெயராக மட்டும் வழங்கும் சொல்.
i- அரி ii- திரி iii- கிரி iv- வரி
- (22) பின்வருவனவற்றுள் இருபாற்கும் பொதுவாக வழங்காத சொல் எது?
i- பாங்கி ii- வியாபாரி iii- அறிவாளி iv- நதிபதி
- (23) கண்ணன் பாட ராதை ஆடினான். இங்கு வந்த 'பாட' என்பது.
i- குறிப்பு வினையெச்சம் ii- தெரிநிலை வினையெச்சம்
iii- குறிப்பு வினைமுற்று iv- தெரிநிலை வினைமுற்று

- (24) பின்வருவனவற்றுள் எச்சமாகவும் முற்றாகவும் வழங்கும் ஒரு சொல்.
i- விழுந்தான் ii- விழுந்த iii- விழுந்து iv- விழுடி
- (25) 'வேற்கண்ணன் வந்தான்' இங்கு வந்த வேற்கண் என்பது.
i- வினைத் தொகை ii- வேற்றுமைத் தொகை
iii- உவமைத் தொகை iv- அன்மொழித் தொகை.
- (26) 'அருமந்த பழத்தை அணில் கொறித்து விட்டது' இங்கு வந்த 'அருமந்த' என்பது.
i- மருஉ ii- மங்கலம் iii- குழுஉக்குறி iv- இடக்கரடக்கல்.
- (27) 'முப்பகல்' என்பதைப் பிரித்தெழுதினால்
i- முன் + பகல் ii- முன்று + பகல்
iii- முன்பு + பகல் iv- முன்னையை + பகல்
- (28) அகத்திருள் போக்கும் அறிவெனும் சூரியனாம் அறிஞர் அண்ணா தோன்றினார்' இங்கு வந்த 'அறிவெனும் சூரியன்' என்பது.
i- உவமை ii- உருவகம் iii- உயர்வு நவற்சி iv- தற்குறிப்பேற்றம்
- (29) கருணை காட்டுக - இது எவ்வகை வாக்கியம்?
i- கூற்று வாக்கியம் ii- வினா வாக்கியம்
iii- ஏவல் வாக்கியம் iv- வியங்கோள் வாக்கியம்
- (30) 'மலையில் கோவில்' இங்கு இடம்பெற்றுள்ள வேற்றுமை.
i- 4^{ஆம்} வேற்றுமை ii- 5^{ஆம்} வேற்றுமை
iii- 6^{ஆம்} வேற்றுமை iv- 7^{ஆம்} வேற்றுமை
- VI பின்வரும் பந்திகள் ஒவ்வொன்றினதும் பிரதான கருத்தைத் தெரிவு செய்க.**
- (31) தற்காலத்திலே காவியங்கள் தோன்ற முடியாமலுக்கு இன்னொரு காரணம் பழங்கால மக்கள் உள்ளத்திற் குடிக்கொண்டிருந்தவர்கள் போன்ற தன்னிகரில்லாத தலைவர்கள் இக்காலத்தில் தோன்றாமையேயாகும். மக்களிடம் சமத்துவ உணர்ச்சி வளர்ந்து விட்டமையால், எத்தகைய சிறந்த பண்புமிக்கவரையும் தம்போன்றாராக மதிக்கும் மனப்பாங்கு தோன்றிவிட்டது.
i- தற்காலத்தில் காவியங்கள் தோன்றாமையே மக்களிடம் சமத்துவம் வளரக் காரணமாகும்.
ii- மக்களிடம் சமத்துவப் பண்பு தோன்றியமை மட்டுமே தற்காலத்தில் காவியங்கள் தோன்றாமலுக்குக் காரணமாகும்.
iii- எல்லோரையும் தம்போலவே மதிக்கும் பண்பு இல்லாமையே தற்காலத்தில் காவியங்கள் தோன்றாமலுக்குக் காரணமாகும்.
iv- சமத்துவ எண்ணம் காரணமாகத் தன்னிகரில்லாத தலைவர்கள் தோன்றாமையும் தற்காலத்தில் காவியங்கள் தோன்றாமலுக்கு ஒரு காரணமாகும்.
- (32) இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னிலையில் கல்விக் கட்டமைப்பினுள்ளேயும் வெளியேயும் பல தடைகள் உள்ளன. இச் சீர்திருத்தங்கள் தொடக்க நிலையில் மாத்திரம் உள்ளன. தடைகளை வென்று கொண்டு எதிர்பார்த்த நோக்கங்களை அடைய வேண்டுமெனில், அச்சீர்திருத்தங்களை மீளமைத்து மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இப்பணி கல்வியியலாளர்களுக்கு மாத்திரம் உரியதன்று. முழு நாடும் இப்பணியில் பங்குபெற வேண்டும்.
i- இலங்கையில் மேற்கொள்ளப்படும் கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கங்களை அடைய அவற்றை மீளமைப்பதோடு, தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தவும் வேண்டும்.
ii- சீர்திருத்தங்களின் முழுப்பொறுப்பையும் கல்வியியலாளர்களே கையேற்க வேண்டும்.
iii- கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகளை வென்று கொண்டு தடைகளை நீக்க வேண்டும்.
iv- இலங்கையில் கல்விச் சீர்திருத்தங்களைப் பலமான அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து அனுபவங்களைப் பெறல்.
- VII எழுத்துப் பிழைகளற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.**
- (33) i- அந்த அற்புதக் காட்சியைக் கண்டனர்.
ii- அந்த அற்புதக் காட்சியைக் கண்டனர்.
iii- அந்த அற்புதக் காட்சியைக் கண்டனர்.
iv- அந்த அற்புதக் காட்சியைக் கண்டனர்.
- (34) i- தொழிலாளர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் சென்றனர்.
ii- அண்ணாசிப் பழம் ஒன்று வாங்கினான்.
iii- நாட்டின் ஒற்றுமை அபிவிருத்திக்கு அவசியம்.
iv- காலைச் சூரியோதயம் கழிப்பூட்டுவதாகும்.
- VIII இலக்கண வழுவற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.**
- (35) i- ஆசிரியர், மாணவர் கதைப் புத்தகத்தைத் தான் வாசிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்ல்ல.
ii- ஆசிரியர், மாணவர் கதைப் புத்தகத்தைத் தான் வாசிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்ல்ல.
iii- ஆசிரியர், மாணவர் கதைப் புத்தகத்தைத் தான் வாசிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார்ல்ல.
iv- ஆசிரியர், மாணவர் கதைப் புத்தகத்தைத் தான் வாசிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார்ல்ல.
- (36) i- மாணவர்களின் கரகோஷத்தின் மத்தியின் இசைக்குழு மேடையில் தோன்றினார்.
ii- அன்று நடைபெற்ற போட்டியில் எல்லாக் குழுக்களும் பங்கு பெறும்.
iii- கொள்ளையர் வீட்டில் இருந்தவர்களை மிரட்டினார்.
iv- திருடர் கூட்டம் புகுந்தபோது அங்கிருந்தோர் உரத்துக் கூச்சலிடுவர்
- IX சரியான குறியீடுகள் இடப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.**
- (37) i- 'ஐயோ என் அருமை மகனை எங்கும் காணேனே.'
ii- 'ஐயோ, என் அருமை மகனை எங்கும் காணேனே!'
iii- 'ஐயோ, என் அருமை மகனை எங்கும் காணேனே!'
iv- 'ஐயோ, என் அருமை மகனை எங்கும் காணேனே..'
- (38) i- 'ஐயோ, அவர் இறந்துவிட்டாரா இனி என்ன செய்வோம்?'
ii- 'புருட்டல் நீயுமா? என சீர் வினாவினார்.'
iii- 'நான் உங்கள் மகனா? எப்படி நம்புவேன்?' என்றான் கர்ணன்.
iv- 'பார்த்தீர்களா இதுதான் நீங்கள் படிக்கும் இலச்சணம்' என ஆசிரியர் கேட்டார்.
- X பின்வரும் தனி வாக்கியங்களை ஒரு வினைமுற்றுக் கொண்ட வாக்கியமாக மாற்றும் போது கருத்துத் திரிபடையாது அமைந்த வாக்கியத்தைத் தெரிவுசெய்க.**
- (அ) நாலைந்து நாட்களாக அடைமழை பொழிந்தது.
(ஆ) மழையோடு கொடும் புயலும் சேர்ந்து கொண்டது.
- (39) i- நாலைந்து நாட்களாக அடைமழை பொழிந்தது மழையோடு கொடும் புயலும் சேர்ந்து கொண்டது.
ii- நாலைந்து நாட்களாக அடைமழையும் கொடும் புயலும் சேர்ந்து கொண்டன.
iii- அடைமழையோடு கொடும் புயலும் நாலைந்து நாட்களாகச் சேர்ந்து கொண்டது.
iv- நாலைந்து நாட்களாகப் பொழிந்த அடைமழையோடு கொடும் புயலும் சேர்ந்து கொண்டது.
- XI கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன. அவற்றை ஒழுங்கு பெற வைத்தால் கட்டுக்கோப்பான பந்தியொன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்குப் பொருத்தமான அமைப்பு முறையைத் தெரிவு செய்க.**
- (அ) இல்லையேல் வாழ்வில் அறிவியற் கூறுகள் இடர்ப்பட நேரும்.
(ஆ) உடலேம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும்.
(இ) அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும்.
(ஈ) அறிவோம்பலுக்குக் கல்வி வேண்டற்பாலது.
(உ) அக்கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை என்பதை விளக்கவேண்டியதில்லை.
i- இ.ஆ.உ.அ.ஈ ii- ஆ.அ.ஈ.உ.இ
iii- இ.ஆ.உ.அ.ஈ iv- ஆ.அ.ஈ.உ.இ

மேல்மாகாண கல்வித் திணைக்களம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை - 2009

பயிற்சி வினாத்தாள் - கணிதம்

பகுதி-II


பகுதி B

(7) ஒரு குறித்த வீதிப் போக்குவரத்துப் பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 80 சாரதிகள் தாம் தமது வாகனத்தைச் செலுத்தும் சராசரி வேக வீச்சு (u) தொடர்பாக பெற்ற தரவுகள் கீழே காட்டப்பட்டுள்ளது.

வேக அச்சு (u) kmph ⁻¹	$60 < u \leq 70$	$70 < u \leq 80$	$80 < u \leq 90$	$90 < u \leq 100$	$100 < u \leq 110$
சாரதிகளின் எண்ணிக்கை	14	10	24	20	12

- ஆகார வேகம் அடங்கும் வேக வீச்சு யாது?
- ஆகார வேக வீச்சின் நடுப்பெறுமானத்தை எடுக்கொண்ட இடையாகக் (உத்தேச இடையாகக்) கொண்டு உண்மை இடையைக் காண்க.
- இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சாரதிகளுள் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாரதி $80 < u \leq 100$ என்ற வீச்சில் இருக்கும் ஒருவராக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

(8) ABCD சரிவகத்தில் 'AD // BC' ஆகும். AB இன் நடுப்புள்ளி P உம் BD யின் நடுப்புள்ளி R உம் ஆகும். நீட்டப்பட்ட PR ஆனது DC ஐ Q வில் வெட்டுகிறது.




- உருவைப் பிரதி செய்து தரப்பட்டுள்ள தரவுகளைக் குறிக்க.
 - PR, AD நேர்கோடுகளுக்கிடையிலான தொடர்பை எழுதி காரணம் தருக.
 - $DQ = QC$ என நிறுவுக.
 - மேலே (ii) இல் நிறுவியதைப் பயன்படுத்தி $PQ = \frac{1}{2}(AD + BC)$ என நிறுவுக.
- (9) கவராயத்தையும் cm / mm அளவீடு குறிப்பிடப்பட்டுள்ள நேர் விளிம்பையும் மாத்திரம் பயன்படுத்தி

- $AB = 8.5$ cm, $\angle ABC = 90^\circ$, $\angle BAC = 30^\circ$ ஆகவுள்ள முக்கோணி ABC ஐ அமைக்க.
- BC யின் நீளத்தை அளந்து எழுதுக.
- AB யின் நடுப்புள்ளியை L எனப் பெயரிடுக. L இல் AB ஐத் தொடுவதும், C யினூடாகச் செல்வதுமான வட்டத்தை அமைக்க
- வட்டத்தின் ஆரையை அளந்து எழுதுக.


(10) (a) ABCD ஒரு வட்ட நாற்பக்கம். பக்கம் DC ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது.

- BCE இற்குச் சமனான கோணத்தை எழுதுக.
- $\angle ADB = 40^\circ$
 $\angle BCE = 110^\circ$ எனின்,
 $\angle ACD$ யின் பெறுமானத்தை எழுதுக.




(b) A, B மையங்களாகக் கொண்ட சமனற்ற இரண்டு வட்டங்கள் X, Y இல் வெட்டுகின்றன. XQ, B மைய மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் QYP நேர் கோடாகும். M என்பது XM // YQ ஆகுமாறு வட்டத்தின் பரிதியில் உள்ள வேறு ஒரு புள்ளியாகும். $\angle XQY = 45^\circ$ ஆகும்.

- படத்தைப் பிரதி செய்து தரவுகளை அதில் குறிக்க.
- செங்கோணம் ஒன்றைப் P பெயரிட்டு காரணம் தருக.
- PX விட்டம் எனக் காட்டுக.
- XYQM ஓர் சதுரம் எனக் காட்டுக.



(11) (a) உருளை வடிவான கண்ணாடிப் பாத்திரமொன்றின் அடியின் விட்டம் 7cm, உயரம் 8cm ஆகும். கண்ணாடிப் பாத்திரத்தின் கொள்ளளவைக் காண்க.



(b) கொள்ளளவு 10 லீற்றராகவுள்ள அரைக் கோள வடிவான பாத்திரமொன்று இலைக் கஞ்சியால் பூரணமாக நிரப்பப்பட்டுள்ளது. இலைக் கஞ்சியை மேலே (a) யில் காட்டப்பட்டுள்ள ஒரே வடிவான கண்ணாடிப் பாத்திரங்கள் சிலவற்றில் முழுமையாக நிரம்புமாறு ஊற்றப்பட்டுள்ளது.

- (c) மேலே உள்ள அரைக் கோள வடிவான பாத்திரத்தின் ஆரை r ஆயின்,
- $r = 10 \left(\frac{30}{2\pi} \right)^{\frac{1}{3}}$ எனக் காட்டுக
 - மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி r இன் பெறுமானத்தைக் காண்க
($2\pi = 6.284$ எனக் கொள்க.)

(12) (a) A, B, C என்ற மூன்று எண் கோலங்களில் முதல் உறுப்புகள் சில கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. இவ் அட்டவணையை உங்கள் விடைத்தாளில் பிரதி செய்து கொள்க.

எண்கோலம்	1 ^{ம்} உறுப்பு	2 ^{ம்} உறுப்பு	3 ^{ம்} உறுப்பு	4 ^{ம்} உறுப்பு	5 ^{ம்} உறுப்பு	n ^{ம்} உறுப்பு
எண்கோலம் A	2	4	6	8	10	2n
எண்கோலம் B	1	4	9	16
எண்கோலம் C	3	8	15	24

அட்டவணையின் நிரை வழியாகவும், நிரல் வழியாகவும் காட்டப்பட்டுள்ள எண்களின் கோலங்களை கவனித்து,

- 5^{ம்} உறுப்பிற்கு உரிய நிரலைப் பூரணப்படுத்துக.
 - n ஆவது உறுப்பிற்கு உரிய நிரலில் உள்ள இடை வெளிகளை n இலான ஒரு கோவையைக் கொண்டு நிரப்புக.
 - கோலம் C இன் 25 ஆம் உறுப்பைக் காண்க.
- (b) 4, 7, 10, 13, என்பது ஒரு கூட்டல் விருத்தியாகும்.
- பொது வித்தியாசம் யாது?
 - 20 ஆம் உறுப்பைக் காண்க.
 - முதல் 20 உறுப்புக்களின் கூட்டுத்தொகையைக் காண்க.

பீடை நாசினிகளின் தோற்றமும் வகைகளும்



கலாநிதி கு.மிகுந்தன்

தலைவர்
உயிரியல்துறை
விவசாய பீடம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

பீடை நாசினிகளின் பயன்பாடு பற்றியும் அதனைக் கையாளுவது பற்றியும் எமது நாட்டில் பீடை நாசினிகள் சட்டம் (Pesticides Act) என ஒன்று உள்ளது. இந்தச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் படியே ஒருவர் பீடை நாசினிகளை இறக்குமதி செய்யவோ, விற்கவோ அல்லது களஞ்சியப்படுத்தி வைத்திருக்கவோ அன்றியும் கையாளவோ முடியும்.

இவைபோன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே பீடை நாசினியொன்றை ஒருவர் கையாள முடியும். மீறினால் சட்டம் பாயவே செய்யும்.

இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவ்வாறான சட்டத்தை அமுல்படுத்துவதற்காக விவசாயத் துறைக்களத்தின் ஒரு பிரிவாக பீடை நாசினிகளுக்கான பதிவாளர் காரியாலயம் இருக்கின்றது. அதனை (Registrar of Pesticides) என ஆங்கிலத்தில் அழைப்பர். இது பேராதனை என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த சட்ட வரைபு சரியாக அமுல்பட்டிருந்தால் இன்று நாம் இந்தளவிற்கு

பீடை நாசினி பயன்பாட்டினால் அதிகம் தொல்லைப் பட்டிருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது.

பீடை நாசினிகளினது மிகவும் கவனத்திற்குள்ளான பாவனையை வலியுறுத்தியே இச்சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் இச்சட்டத்தினை முழுமையாக எவரும் கடைபிடித்து நடத்தவோ அன்றியும் கடைப்பிடிக்க சட்டத்தினை முழுமையாக நிறைவேற்றவோ முடியவில்லை.

பீடை நாசினிகளைக் கையாளுவதற்காக இந் நிறுவனத்தினால் வரையறை செய்யப்பட்ட விதிமுறைகளாவன.

* பீடை நாசினிகளை அவதான மாகக் கையாளுதல் வேண்டும். இங்கே பீடை நாசினிகளை வாங்குபவர், விற்பவர், அதனை விசிறுபவர் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக சிறுவர்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கான முறையில் சட்ட வரைபு உள்ளது.

இலையொரு பசுமைப் பூடச்சுக்கு...

* பீடை நாசினிகளில் சிபார்சு செய்யப்பட்டனவற்றையே விற்க முடியும். ஆரம்பத்தில் வெகு சிறப்பாக தொழிற்பட்ட பீடை நாசினிகள் விரியும் குறைந்ததாலும் பூச்சிப் பீடைகள் இந்த நச்சு இரசாயனப் பொருளுக்கு ஆரம்பத்தில் இறந்தாலும் பின்னர் சிறிது சிறிதாக எதிர்ப்பு தன்மையை தமக்கிடையே உருவாக்கிக் கொண்டதனால் ஒன்று மாறி இன்னொன்றாக கண்டுபிடிப்பதும் பயன்படுத்துவதுமாயி விட்டது.

இதனால் அவ்வப்போது பீடை நாசினிகளுக்கான பதிவாளரினால் சூழலுக்கும் மனிதனுக்கும் அதிகமான தீங்கு எனப்படும் பீடை நாசினிகளை விற்பனையிலிருந்து அகற்றுவதும் பலதை தடை செய்தும் சூழல் மேலும் மாசடைவதிலிருந்தும் ஏற்படும் போகும் தீங்கிலிருந்தும் காப்பாற்றுவதாக

அமையும்.

இந்த வகையில் பொலிடோல், மொனோ குரோட்டபஸ் எனும் பூச்சி நாசினிகள் பென் லேற்று எனப்படும் பங்கசு நாசினி போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றுடன் சேர்த்து என்டோசல்பான் எனப்படும் தீவ வகை பூச்சி நாசினி, கார் போபியூரான் என்னும் குருணல் வகை பூச்சி நாசினியும் இன்னும் பராகுவாட் எனப்படும் களை நாசினியும் தடை செய்யப்பட இருக்கின்றன.

இதுவரையும் சிறந்த பீடை நாசினிகளாக விவசாயிகளினால் பயன்படுத்தப்பட்டவற்றின் தேவைக்ககிகமான அதிகரித்த பாவனையும் இப்பீடை நாசினிகளால் ஏற்படுத்தப்பட்ட பக்க விளைவுகளுமாக சேர்ந்து அவை வேளாண்மைக்கான பாவனையிலிருந்து விலத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வகை பீடை நாசினிகள் தடைசெய்யப்பட்டாலும் குறிப்பிட்டளவு ஆங்காங்கே சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதும் உண்டு.

அதிகமாகவே இருக்கும். பீடை நாசினிகளுக்கான சட்டம் இவ்வாறான விற்பனைகளை தடுத்து நிறுத்த முடியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

* பீடை நாசினிகளை சரியான முறையில் விவசாயிக்கு சிபார்சு செய்யப்படுதல் வேண்டும். தவறான பீடை நாசினிகளை விவசாயிக்கு வழங்குவதும் தவறாக அதனை பிரயோகிக்கத் தூண்டுவதும் குற்றமாகும். பூச்சி பீடை அல்லது நோய் என்னவென்பதை இனங்கண்டு பரிந்துரைப்பது சிறந்தது.

இதற்காக விவசாய துறைக்களத்தினது விரிவாக்கப்பிரிவின் உதவியையும் அந்தந்த பகுதி விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்களின் உதவியையும் பெற்றுக் கொள்ளலாம்.

* தேவையற்று இரு வேறு பீடை நாசினிகளை கலந்து விசிறுவது தவிர்க்கப்பட வேண்டும். இரு வேறு பீடை நாசினிகளை எதேச்சையாக கலக்கும் போது அவ்விரு

பீடை நாசினிகளும் ஒவ்வொரு தன்மையுடையதாக

இருந்தால் அந்த இரசாயன பதார்த்தங்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கமுற்று அவற்றினது தாக்கு திறனை இழந்து விடுவதுடன் சிலவேளைகளில் பயிர்களுக்கு எரியும் தன்மையும் கொடுத்துவிடும்.

ஆனால் இதற்கென சில பீடை நாசினிகள் இருவேறு ஒத்த தன்மையுடையதால் கலக்கப்பட்டே விற்கப்படுகின்றன. உதாரணத்திற்காக றிடோமில் எனும் பூஞ்சண நாசினி இப்போது இதுவும் பாவனையில் இல்லை) ஹோமாய் எனும் பூஞ்சண நாசினியும் உருவாக்கப்பட்டன.

வெங்காயத்திலேற்பட்ட வேர் அழுகலுக்கு ஹோமாய் சிறந்த பங்கசு நாசினியாக தொழிற்பட்டது.

இரசாயன சேர்க்கைகளின் தன்மை பற்றி தெரியாது இருவேறு பீடை நாசினிகளை கலப்பது நல்லதல்ல. (தொடரும்)

வெற்றிலையில் தாக்கும் பிரதான நோய்களும்

சாதகமான காரணிகள்

- * ஈர்க்காலநிலை
- * தொடர்ச்சியான மழை
- * இலைகள் அறுவடை செய்யப்படாமல் நெருக்கமாக இருத்தல்.
- * குத்தி உறிஞ்சும் பூச்சிகள் (இலை தண்ணெம்புகுதியில்)

முகாமைத்துவம்

வெற்றிலை பயிரிடப்பட்ட இடத்தையும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தையும் சுகாதார முறையில் பேணுவதுடன் பாதிக்கப்பட்ட தண்ணெம்புகுதியை வெட்டி அகற்றி போடோக் கலவை பூசுதல் வேண்டும்.

போடோக்கலவை தயாரிக்கும் முறை ஒன்றுக்கொன்று என்ற விசித்தத்தில் நீரிய சுண்ணாம்பு செப்புசல்பேற் (துருசி) ஆகியவற்றை நீருடன் சேர்த்து பசை வடிவில் தயாரித்தல் (1 கிராம் + 1 கிராம்)

* தொற்றிய இலைகள் தண்ணெம்புகுதியை சேகரித்து எரித்தல்

* பயிருக்கு தொடர்ச்சியாக நீர்ப்பாசனம் செய்வதை குறைத்து ஈரப்பதனைக் குறைத்தல்

* உதிர்ந்த இலைகளை அகற்றி எரித்தல்
* நிழலை அகற்றி ஈரப்பதனைக் குறைத்தல்

* மஞ்சள்சாறு பயன்படுத்தல்

நன்கு நறுக்கிய மஞ்சள் கிழங்கு 20 கிராமியை 200 மி.லீற்றர் நீரில் ஒருநாள் வரை உலர்விவிடவும். பின் அதனை நன்கு அரைத்து 2-3 லீற்றர் நீரில் கரைத்து வடிகட்டி தெளித்தல்... (மூலம் : Rainforest Rescue International Conservation Restoration and Stew hardship report)

முகாமைத்துவ முறைகளும்

* வேப்பம் பட்டைக்கரைசல் பயன்படுத்தல்

250 கிராம் வேப்பம் பட்டையை 500 மி.லீ நீரில் அவித்து மறுநாள் இக்கரைசலை 1 லீற்றர் நீரில் கலந்து ஐதாக்கி விசிறல். 2 நாட்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக விசிற்படுதல் வேண்டும்.

களாகத்தோன்றி ஒழுங்கற்ற வடிவங்களில் பெரிதாகி ஓரங்கள் கருக ஆரம்பிக்கும். நோய் முற்றிய நிலையில் கருகல் உள்ளோக்கி பரவி இலை முழுவதும் கருகி விடும்.

முகாமைத்துவம்

* கருகிய இலைகளை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.

தெல்லிப்பளை வெற்றிலைத் தோட்டத்தில் அந்திராக்கினோசு நோயினால் பாதிக்கப்பட்ட வெற்றிலைக் கொடியின் தோற்றம்



அந்திராக்கினோசு இலைப்புள்ளி நோய் / வீளிம்பு வெள்ளல் நோய்

இந்நோய் கொலிடோரைகம் கேப்சைன் என்னும் பூஞ்சணத்தினால் ஏற்படுகின்றது. வருடம் முழுவதும் இந்நோய் தோன்றினாலும் மாசி, பங்குனி முதல் வைகாசி ஆடி மாதங்களில் தாக்கம் கூடுதலாகக் காணப்படும்.

அறிஞர்கள்

இலையின் ஓரங்களில் கரு நிறப்புள்ளி

* வேப்பெண்ணைக் கரைசல் பயன்படுத்தல்

தயாரிப்பு முறை

வேப்பெண்ணை 5 மி.லீற்றர் சுவர்க்காரத் தூள் 10 கிராம் எடுக்கப்பட்டு 1 லீற்றர் நீரில் இக்கலவையை கரைத்து விசிறுத்தல்.

தூள் பூஞ்சணம் அல்லது சாம்பல் நோய் இந்நோயானது வெற்றிலைக் கொடியின் வளர்ச்சிப் பருவம் எல்லாவற்றிலும் காணப்படும்.

படும். நுனி இலைகளில் தாக்கம் கூடுதலாக காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இலைகளின் இரு புறங்களிலும் வெண்மையான படிவு, கரும் பழுப்பு நிறமாக மாறி விடுகின்றன. அத்துடன் இலைகள் சுருங்கி ஓரங்கள் உட்புறமாக சுருண்டு காணப்படும்.

வைகாசி - ஆனி, ஆடி மாதங்களில் தாக்கம் கூடுதலாகக் காணப்படும்.

பரவுகை

இப்புஞ்சணம் பெரும்பாலும் காற்றின் மூலமாகவும், நீர்ப்பாசனத்தின் போது நிலத்திற்கு கீழே காணப்படும் நோயுள்ள செடிப்பகுதியிலிருந்து இன்னொரு கொடிக்கு தொற்றுதலடைகின்றது.

முகாமைத்துவம்

* வேப்பம் விதைச்சாறு பயன்படுத்தல் அழுத்தப்பட்ட வேப்பம் விதை உட்பகுதி

செல்வி ந. கவிதா

விவசாய போதுநாசிரியர்
பிரதி விவசாய பணிப்பாளர் (விரி) அலுவலகம்
யாழ்ப்பாணம்

யில் 50 கிராமை ஒரு மெல்லிய துணியால் சுற்றிக்கட்டி 1 லீற்றர் வரை நீரில் ஓரிரு வரை அமிழ்த்தி வைக்கவும். பின்னர் இதனை (10 கிராம் சுவர்க்காரத்தூள்) சுவர்க்காரக் கரைசலுடன் கலந்து தெளித்தல்.

* நோய் தாக்கிய இலைகளை அப்புறப்படுத்தி எரித்தல். (தொடரும்)

திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு கோரி அமெ. ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

(கொழும்பு)

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அலரி மாளிகையில் நேற்று முன்தினம் உடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸ நாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடகங்கள் மீதான அடக்கு முறைக் குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில் திஸ்ஸ நாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன். முன்னொரு போது என்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் நான் உரிய முறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச் சாட்டிலிருந்து விடுதலை பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் பொய்ச்சாட்சி சொன்னமைக்காக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திஸ்ஸ நாயகமும் தனது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸ நாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.

திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மட்டும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொலையென கனிலுக்கு பிணைகொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்து விடும் என்று கூறினார்.

இதனை விடுத்து திஸ்ஸ நாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது. திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மட்டும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொலையென கனிலுக்கு பிணைகொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்து விடும் என்று கூறினார்.

இதனை விடுத்து திஸ்ஸ நாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.

திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மட்டும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொலையென கனிலுக்கு பிணைகொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்து விடும் என்று கூறினார்.

மாற்றுவலுவலையோர் தின தேசிய மட்ட நிகழ்வு

“அபிவிருத்தி உலகின் இலக்கை நோக்கிச் செல்ல மாற்றுவலுவலர்கள் னோரை உற்சாகமூட்டுவோம்” எனும் தொனிப் பொருளை மாற்று வலுவலையோர் இவ்வருட வாசகமாக பிரகடனப்படுத்தியுள்ள கல்வி யமைச்சு இவ்வாண்டுக்கான மாற்று வலுவலையோர் தின தேசிய மட்டத்திலான நிகழ்வுகளை எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. (9-14)

கருத்தரங்கு

(யாழ்ப்பாணம்)
யாழ்ப. ஆய்வாளர் அணியம் நடத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் என்னும் விடயம் பற்றிய கருத்தரங்கு நாளையன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இல. 189 வேம்படி வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள விழுது / அகவிழி காரியாலயத்தில் ஏ.சி. ஜோர்ஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. (6-4)

அரசியல் கிணற்றுக்குள் தள்ளப்பட்டுவிட்டோம் அதன் வாயினூடாகவே வெளியேற வேண்டும்

அனோமா பொன்சேகா

(கொழும்பு)
அரசியல் என்ற கிணற்றுக்குள் எம்மை தள்ளிய பின்னர் அந்த கிணற்றின் வாயின் உடாகவே நாங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அரசியலில் ஈடுபட நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எம்மிடம் வாகனங்களைக் கேட்டனர். அவர்கள் எனது கணவர் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினர். நாங்கள் பொய் கூறிய தில்லை. கொள்ளையிட்டதில்லை. நாங்கள் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைப்போம். மற்றுமொரு வீட்டை நாங்கள் தேடிக்கொண்டுள்ளோம். அதனைத் திருத்தி வருகிறோம்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த புதன்கிழமை இரவு 12 மணியளவில் இராணுவக் குழுவொன்று எமது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தது. தூரத்தில் 30 க்கும் மேற்பட்டோர் இருந்தனர். ஆறு பேர் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள்

நேற்று முன்தினம் பகல் எமது பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்த படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர். எமக்கு தற்போது குறைந்தளவிலான பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. எமது வாகனங்களை கையளிக்க நேர்ந்துள்ளது எனவும் அனோமா பொன்சேகா கூறியுள்ளார். (9-6)

வவுனியாவில் டெங்கு நோய்க்கு 300கிற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(கொழும்பு)
வவுனியாவில் டெங்குநோய் தீவிரமாகப் பரவி வருவதாகவும் 300க்கும் மேற்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருப்பதாகவும், 3 பேர் இந்த நோயினால் மரணமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பி. சத்தியலிங்கம் மேற்கொண்டுள்ளார்.

டெங்கு நுளம்புகளை உற்பத்தி செய்யும் இடங்கள் சிவப்பு சுவரொட்டிகளினால் அடையாளமிடப்பட்டு அவற்றை உடனடியாகச் சுத்தம் செய்யுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றார்கள். (9-6)

யூனியன் அஷ்யூரன்ஸ்

UNION ASSURANCE

ஆயுட்காலம் முழுவதற்கும் ஆதரித்து நிற்பவர் நாம்

யூனியன் அஷ்யூரன்ஸ் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டர்ஸ் யின் பலத்தினதும், உறுதிப்பாட்டினதும் பின்னணி ஆதரவுடன் உயங்கும் காப்புறுதித் துறையில் 22 வருடங்களைக் கடந்த நிறுவனமாகும்.

எமது எதிர்பார்ப்பு...

யாழ்ப்பாணம், வடமராட்சி தனித்தனியான பகுதிகளில் இருந்து பின்வரும் பதவிகளாக எமது அணியில் ஆற்றல் வளமும், பெறுபெறுகளைப் பெற்றுதரும் திறமும், விடாமுயற்சியும், திறமையும் உள்ள இளைஞர் யுவதிகளை இணைத்து எமது யாழ் மக்களுக்கு திருப்திகரமான காப்புறுதி சேவையினை வழங்குவதற்கும்

புதுவி வெற்றிடங்கள்

சிரேஷ்ட தனிப்பட்டோர் நிதி முகாமையாளர் ↑ தனிப்பட்டோர் நிதி முகாமையாளர் ↑ சிரேஷ்ட தனிப்பட்டோர் நிதி ஆலோசகர் ↑ தனிப்பட்டோர் நிதி ஆலோசகர்	பதவி = 5 பதவி = 4 பதவி = 3 பதவி = 2	பதவி = 9 பதவி = 8 பதவி = 7 பதவி = 6	சிரேஷ்ட முகவர் அபிவிருத்தி முகாமையாளர் ↑ முகவர் அபிவிருத்தி முகாமையாளர் ↑ உதவி முகவர் அபிவிருத்தி முகாமையாளர் ↑ முகவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
↑ பதவி = 1 காப்புறுதி ஆலோசகர்			

தகவமை: க. பொ. த. சாதாரணதரத்தில் கணினம் உட்பட 6 பாடங்களில் சிந்தி (ஆகக் குறைந்த தகவமை) நன்மைகள் :- நிரந்தர அடிப்படைச் சம்பளத்தோடான வேலைவாய்ப்பு (பதவி 6, 7, 8, 9.)

பயிற்சிக் காலத்தின் போது மேலதிக உணர்வுகொடுப்பு கொடுப்பனவும் வழங்கப்படும், ஓய்வூதியம் வழங்கப்படும்

A/L பரிசேய்க்குழுவுடன் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லையா? கவலை வேண்டாம் எமது யூனியன் அஷ்யூரன்ஸ் குடும்பம் உங்களை அரவணக்கத்து தொழில் பாதுகாப்பை வழங்கி உங்களுக்கு சுயமுன்னேற்றத்திற்கான வருமானத்துடன் கூடிய அரிய சந்தர்ப்பத்தை வழங்குவீடுக்கிறோம்.

வந்திப் பகுதியில் இருந்து வந்து வேலை அற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு ஏர் அரிய சந்தர்ப்பம் தவ

தேற்றுகள் நேர்முகத் தேர்விற்கு உங்களுக்கு உயிர்ப்புக் கோவையுடன்

காலம் :- 03.12.2009 (வியாழக்கிழமை)
 நேர்முகத் தேர்வு :- முற்பகல் 9.30 மணி
 ஆடம் :- ரிஜான மண்டபம், யூனியன் அஷ்யூரன்ஸ் 139, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

யூனியன் அஷ்யூரன்ஸில் இணைவதன் உடாக நீங்கள் காப்புறுதி உலகில் அங்கீகரிக்கப்படக்கூடியவர்கள்

தொடர்புகளுக்கு :- தொ.பு. 021 222 3753, 077 3039582 அ.அக்ரன், விற்பனை முகாமையாளர்

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் பிரிவு A வழங்கும்...

பரம்புகளை அடையாளம் காண்பது எப்படி?

(நேற்றைய தொடர்ச்சி)
நீர்ப்பாம்புகள் நீரினுள் மூழ்கும் போது மூக்கினுள் நீர் உட்செல்லாது தடுக்க இசைவாக்கத்தைக் கொண்டுள்ளன. ஆனால் தரைப்பாம்புகளிற்கு அவ்வாறான இசைவாக்கம் இல்லை.

எனும் இனம் மிகச் சாதுவான ஓர் பாம்பாகும். இலகுவாக கையாளலாம். ஆகவே நடத்தை வைத்தும் பாம்பு பற்றிய குறிப்புக்களை அறிந்து கொள்ளலாம். எனினும் நடத்தை என்பது கழிநிலையைப் பொறுத்தது. சிலவேளை கையாளும் நபரினால் நடத்தை

படம் 01 - 05 இல் காட்டப்பட்டுள்ளன. உடலிலுள்ள வெளிப்புற இயல்புகளில் செதில்களே நிச்சயமான இனங்காணலுக்கு பெரிதும் பங்களிப்பு செய்கின்ற அமைப்புகளாகும்.

உதாரணமாக பாம்புகளை நச்சற்றவையா, நஞ்சுள்ளவையா என்பதைக் கண்டறிவதற்கான மட்டுமே வைத்து அடையாளம் காணமுடியும். கன்னிச் செதில்கள் காணப்பட்டால் அவை நச்சுப் பாம்புகள் ஆகும்.


கண்டங்கருவளை, நாகபாம்பு போன்ற Elapidae குடும்பப் பாம்புகளை விடமற்ற Colubridae குடும்பப் பாம்புகளிடமிருந்து மிக இலகுவாகப் பிரித்தறியக் கூடிய இயல்பாக இது திகழ்கிறது.

பாம்புகளின் உடற்பகுதியில் இரு வகையான செதில்கள் உள்ளன. (படம் 04) செதில்களில் ஏரா போன்ற அமைப்பு காணப்பட்டால் அது வாரிப்பாம்பாக (Cat Snake) அல்லது புடையனாக (viper) அல்லது நீர்ப்பாம்பாக

அத்துடன் இலகுவான இனங் காணலுக்கு உதவக் கூடியவையுமாகும். ஆனால் செதில்களின் தன்மைக்கும் நச்சுத் தன்மைக்கும் தொடர்பு இல்லை.

இதைவிட செதில்களின் எண்ணிக்கை கணிப்பிடப்படுதலும் இனங்காணலுக்குரிய ஓர் கருவி ஆகும். ஆகவே பாம்பொன்றினை இனங்காண எத்தனிக்கும் போது மேற்குறிப்பிட்டுள்ளவைகளை கருத்தில் கொண்டே தீர்க்கமான முடிவிற்கு வரலாம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாம்புகளை அடிப்படையில் இனங்காணும் தத்துவங்களை அறிந்திருத்தல் எம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முறைகளை இலகுவாக்கும் எனக்கூறலாம்.

எது எவ்வாறு இருப்பினும் பாம்புகளைக் கையாளும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும். விஷமற்ற பாம்புகள், மற்றும் மிக இலேசான விஷமுடைய பாம்புகள் குழந்தைகளிற்கு அல்லது ஆரோக்கியமற்ற நிலையிலுள்ள ஒருவரைத் தீண்டும் போது பாரதூர




படம் 04: பாம்பு ஒன்றின் உடற்செதில்களின் வகைகள்
X: ஏரா அமைப்பைக் கொண்ட செதில்கள்
Y: ஏரா அற்ற செதில்கள்

ஆகவே சாதாரணமாக இவை நீந்தும் போது தலையை நீரிற்கு வெளியே வைத்த படி நீந்தும். நீரினுள் மூழ்கியமும் ஆற்றல் இல்லாதபடியால் பெரும்பாலும் நீர் மேற்பரப்பில் இப்பாம்புகள் அசைந்து திரியும். மாரி காலங்களில் தமது இரைகளைப்பிடிக்கவும், வேறு இடங்களிற்குச் செல்லும் வழியில் ஆறு, குளம் காணப்பட்டால் அதனைக் கடக்கும் போது மாத்திரமே இவை நீர் கழலில் காணப்படும்.


இதைவிட நீந்தும் பாணியை வைத்தும் கண்டறியலாம். நீர்ப் பாம்புகள் நீந்தும் போது உடலானது முற்று முழுதாக நீரினுள் அமிழ்ந்த படி இருக்க தலையை சிறிதளவு வெளியே வைத்திருக்கும். ஆனால் தரைப் பாம்புகள் நீந்தும் போது அவற்றின் உடலானது நீரிற்கு மேலாக அல்லது நீர் மேற்பரப்பை ஒட்டிக் காணப்படும். இவற்றை அவதானிப்பதன் மூலமும் தரைப் பாம்புகளையும், நீர்ப்பாம்புகளையும் இலகுவாகப் பிரித்தறியலாம்.

நடத்தை கப்புச்சுத்தி அல்லது வளைசுத்தி எனும்



i- உடற்செதில்
ii- குதத்தட்டு
iii - வாலிற்குரிய செதில்
A, C: நச்சுப்பாம்பில் உள்ளது
B, D: நச்சற்ற பாம்பிலுள்ளது

படம் 05: பாம்பு ஒன்றின் வயிறுப்புறச் செதிலமைப்பு A,B: நச்சுப்பாம்பில் உள்ளது C,D: நச்சற்ற பாம்பிலுள்ளது



படம் 06: புடையன் பாம்பு ஒன்றின் தலைப்பகுதியின் வரிப்படம். நீண்ட வெட்டுடைய கண்மணி காட்டப்பட்டுள்ளது.

பாம்பிலுள்ள (House Snake) இனங்களில் *Lycodon aulicus* இனமானது கரும் சீற்றத்தைக் காட்டும் பாம்பாகும். எப்போதும் கடிக்க / கொத்த தயாராகவே இப் பாம்பு இருக்கும். ஆனால் *Lycodon striatus sinhaleus*

மாற்றம் ஏற்படலாம். செதில்கள் பொதுவாகக் Colubrid வகைத் தரைப் பாம்பு ஒன்றின் தலை மற்றும் உடற்பகுதிகளில் காணப்படுகின்ற வெவ்வேறு வகையான செதில்களும் அவற்றின் பெயர்களும்

(Water Snake or keelback) இருக்கலாம்.

ஆகவே ஏரா அமைப்பைக் கொண்ட செதில்களுடன் பாம்பின் கண்மணியானது நெடுக்காக காணப்பட்டால் அது புடையனாக அல்லது வாரிப்பாம்பாக இருக்கலாம். இவை இரண்டையும் வேறுபடுத்தி அறிவதற்கு தலைப்பகுதியை அவதானித்தல் வேண்டும். உடல் செதில்கள் போன்றே தலையிலும் செதில்கள் காணப்பட்டால் அது நிச்சயமாக ஓர் புடையனாகும்.

இது யாழ்ப்பாண எல்லைக்குள் தரைப் பாம்புகளில் காட்டப்படும் ஓர் இயல்பாகும். அதேவேளை ஏரா அமைப்புக் கொண்ட செதில்களுடன் கண்மணி வட்ட உருவானதாக காணப்பட்டால் அது நீர்ப்பாம்பாகும். இவை சாதாரணமாக அவதானிக்கக்கூடிய இயல்புகளாக உள்ளன.

மான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஏதாவது சந்தர்ப்பத்தில் பாம்பால் தீண்டப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்திய நிலையத்திற்குச் செல்ல வேண்டும். செல்லும் போது பாம்பையும் கொண்டு செல்ல வேண்டும்.

கலாநிதி
திருமதி அமிராயி சிவரூபன்
உதவி விடுவாயாளர், மீம்பிடியில் துறை
இது வைத்தியர் அப்பாம்பை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதை இலகுவாக்கும். ஆகவே தேவையற்று பாம்புகளிற்கு அருகில் சொல்வதை, அவற்றிற்கு கோபமூட்டுவதை விடுத்து தூரத்தில் இருந்தபடியே அவதானிக்கலாம். அவை மிக அழகாகவே தெரியும். (முற்றும்)

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது-பிரித்தானியா

(கொழும்பு)
2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன் வைக்கவுள்ளது. பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் மேற்கிந்திய ரினிபாட்டில் ஆரம்பமாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொது நலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின்

ரட்டுனும் கோர்டன் பிரவுன் பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு பெறுமதிமிகக் ஒன்று எனத் தெரிவித்துள்ள அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டமை காரணமாகவே இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார். இராஜதந்திர தரப்புகளின் தகவல்களின் படி, இலங்கையில் இந்த மாநாட்டை நடத்த

தக்கூடாது என்பதில் பிரித்தானியா முனைப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டன. இதன் போது பொது மக்களின் பாதிப்புகளை குறைக்குமாறும் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்தை பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகரிக்குமாறும் பிரித்தானியா கோரிக்கையை முன்வைத்திருந்தது. எனினும் அதனை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஏற்று செயற்படவில்லை என்பதை கோர்டன் பிரவுனின் குற்றச்சாட்டாக உள்ளது. (ஓ-6)

புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் மீட்பு

(கொழும்பு)
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் விமானப் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தலைக்கவசத்துடனான நைட் விஷன் கோகுள் - 01, சிறிய ரக விமான அன்றாணி - 02, வீ - 8000 ரேடியோ - 04, வேரிபிள்டல் - 02, துப்பாக்கி காட்டேஜஸ் - 300 போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. (ஓ-6)

உயர்ந்த இலட்சியம் உடையவர் பிறர் உயர்வடைய உதவுகிறார்.
- ஹென்றிச் ச்போர்டு

வலம்புரி

இன்னப்பட்டவேளை எம்மோடு இருந்து அரும்பணியாற்றிய பொன்னம்பலம்

யாழ். மாவட்டத்தின் முன்னாள் அரசு அதிபர் கந்தையா பொன்னம்பலம் அவர்கள் இவ்வலகைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்திற்குரியது.

வாழ்வுத்தின் யுத்த சூழல் பல வாடிவாங்கலையும் காலகட்டக் சவறுகளையும் கொண்டது.

தூய்பாக்கிச் சூடு, எறிகணை வீச்சு, விமானத் தாக்குதல் என்பதில் பொதுமக்களை நோக்கி ஆரம்பித்த அராஜகம், இடம்பெயர்வு, உயர் பாதுகாப்பு வலயம், யுத்த வலயம் என பல கோணங்களில் தமிழ் மக்களை கபளீகரம் செய்தது.

இந்த காலகட்டத்தில் 1995ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டு மக்களால் மறக்கமுடியாத காலம்.

குடாநாட்டின் பெரும் பகுதி மக்கள் கூண்டோடு இடம்பெயர்ந்தனர்.

இலட்சக்கணக்கான மக்களின் இடம் பெயர்வு நடந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்தவர் பொன்னம்பலம் அவர்கள்.

யாழ். செயலகம், யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணத்தில் இயங்கிய அனைத்து வங்கிகள், வந்ததக நிறுவனங்கள், திணைக்களங்கள் என அனைத்தும் இடம்பெயர்ந்த வேளையில் பொது நிர்வாகத்தை நடத்துவது எத்துணை கடினமானது என்பதை உணர்ந்து கொள்வதில் எவருக்கும் இடைஞ்சல் இருக்க முடியாது.

இவ்வாறான பேரவலம் நிறைந்த காலத்தில் அரசு அதிபராக இருந்த பொன்னம்பலம் அவர்கள் தனது முழுத்திறமையையும் பிரயோகித்து மக்களுக்கு அரும் பணி புரிந்தார்.

அவரிடம் இருந்த மக்களுக்கு உதவும் சிந்தையும் நேர்மைத்திறனும் அவரின் பணியை மேன்மைப் படுத்தியது.

எரிபொருள் வகைகளை யாழ். குடாநாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கமே தடைவிதித்த போது, தனது நிர்வாகத் திறனால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான எரிபொருளை அதிகரித்து அதனூடாக யாழ்ப்பாணத்திற்கு எரிபொருளைக் கொண்டுவரும் திட்டத்தை அவர் பிரயோகித்தார்.

அவரின் சிறந்த நிர்வாகத் திறனுக்கு இஃது நல்லதொரு உதாரணமாகும்.

தனித்து நிர்வாகப் பணியுடன் மட்டும் நின்று விடாமல் தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சியிலும் முன்னாள் அரசு அதிபர் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய பணி மறத்தற்குரியது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசு அதிபராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றிய அவர் விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதில் மிகவும் முன்னின்று உழைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் முயற்சிகளுக்கு துணை நின்ற அவரின் பணியை-தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சிக்கு அவர் ஆற்றிய சேவையை தூய உள்ளங்கள் என்றும் மறவா!

அவரின் இழப்பின் துயரோடு அன்னாரின் ஆத்மா இறைவனடி சேரப் பிரார்த்திப்போம்.

சர்த்பொன்சேகாவின் வாகனங்களையும் பாதுகாப்பு பிரிவினரையும் அகற்ற முயற்சி இராணுவப் பேச்சாளர் மறுப்பு

(கொழும்பு)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அகற்றும் முயற்சி ஒன்று கடந்த புதன்கிழமை நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அதனை மேற்கொள்ளாமலேயே முயற்சிக்காக வந்த படையினரும் பொலிஸாரும் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலிடத்து உத்தரவு என்ற அடிப்படையில் இந்த முயற்சி படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். எனினும் வந்தவர்களுடன் தமது பாதுகாப்பு

மற்றும், அச்சுறுத்தல் தொடர்பாக கலந்துரையாடியதை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவ்வாறானதொரு சம்பவம் இடம் பெறவில்லை என்றும் ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எக் காரணம் கொண்டும் அகற்றப்படவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறெனினும் பாதுகாப்பு வாகனங்களையும் மெய்ப்பாதுகாவலர்களையும் பலவந்தமாக அகற்றுவதான முயற்சியானது சட்டவிரோதமானது என்று ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் அறிவித்தது. (ஓ-6)

இலங்கையின் சம்பிரதாயத்தின் பிரகாரம் செய்தி மூலத்தை கோர இயலாது

ஊடக அமைச்சர்

(கொழும்பு)

செய்தி மூலத்தை வழங்குவதற்கு நிராகரித்த தன் மூலமாக நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது புலனாகின்றது என்று தெரிவித்த ஊடக மற்றும் முதலீட்டு உணக்குவிப்பு அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா நாட்டின் சம்பிரதாயத்தின் பிரகாரம் செய்திமூலத்தை கோர இயலாது என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடக வியலாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் எரிக்கும் போது

நூல் அன்பளிப்பு

(யாழ்ப்பாணம்)

ஐப்பசி வெள்ளிக்கிழமை சிவதீட்சை பெற்றுக்கொண்ட சிவனடியார்கள் தீட்சைக்குரிய மந்திரங்கள் அடங்கிய நித்திய கரும விதி என்னும் நூலை கே. எஸ். வீதியில் உள்ள மில்லைற் சோப் தொழிற்சாலையில் அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளலாம் என தொழிலதிபர் சிவநேயர் இ. தவகோபால் தெரிவித்துள்ளார். (ஓ)

உலக கைகழுவுதல் தின கவிராட்டிப் போட்டி முடிபுகள்

(யாழ்ப்பாணம்)

சேவாலங்கா மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியன இணைந்து யாழ். கல்வி வலய பாடசாலை மாணவர்களிடையே நடத்திய உலக கைகழுவுதல் தினத்தை ஒட்டிய கவிராட்டிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் எஸ். நிலக்கடின முதலாம் இடத்தையும் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் எஸ். சஞ்சீவன், கே. மகிதமன் ஆகியோர் 2 ஆம் இடத்தையும் சென்பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஏ. மயூரன் மற்றும் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன் எல். கேசவன் ஆகியோர் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். (ஓ-14)

சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்

ஒவ்வொரு முட்டாளும் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் வீரனாகி விடுவான். ஒரு மனிதனை அவன் செய்யும் மிகச் சாதாரணமான காரியங்களின் போது நீ கவனித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய சாதாரணச் செயல்கள் தாம் பெரிய மனிதன் ஒருவனுடைய உண்மையான இயல்பை உனக்கு தெரிவிப்பவனாக இருக்கும். வாய்ப்புகள் மிகப் பெருமளவில் கிடைக்கும் போது மிகத் தாழ்ந்த மனிதன் கூட ஏதோ ஒரு வகையான உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுகிறான். ஆனால் எங்கு இருந்தாலும், யாருடைய இயல்பு எப்போதும் ஒரே மாதிரியான பெருந்தன்மை உடையதாக இருக்கிறதோ அவன் தான் உண்மையில் மிகப் பெரிய மனிதனாவான். பிரதிபலன் எதையும் சிந்திக்காமல் நம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணெயும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது. அத்தகைய நல்ல எண்ணெய் நமது கர்மச் சங்கிலியை இணைக்கும் கண்ணி ஒன்றை உடைத்து விடுகிறது. மக்களுள் மிகவும் தூயவர்களாகும் வரை மேலும் மேலும் அது நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.



அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். இணையத்தளமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் துறையினர் செய்தி மூலத்தையும் கோரினர். அதனை வழங்க மறுத்ததை அடுத்து நீதிமன்றத்திற்குச் சென்றனர். நல்லவேளை புலனாய்வுத் துறையினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்று கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், நீதி மன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது புலனாகின்றது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவில்லை. எனினும் அமெரிக்காவி் இருந்து வெளியாகும் செய்தி பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரிடம் செய்தி மூலம் கோரப்பட்டதுடன் குறிப்பிட்ட செய்தியை எழுதிய ஊடகவியலாளருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இங்கு ஊடகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை பொலிஸார் சட்ட ரீதியாக சென்றுள்ளனர் எனினும் இலங்கையின் சம்பிரதாயத்தின் பிரகாரம் செய்தி மூலத்தை வெளிக் கொண்டு வரக்கூடாது கோரவும் இயலாது என்றார். (ஓ-6)

ஒன்றுகூடல்

(யாழ்ப்பாணம்)

கலாநிதி த. கலாமணியின் ஏற்பாட்டில் அல்வாய் கலை அகத்தில் இடம்பெறும் அவை (Forum) கலை இலக்கியக் கலைஞர் ஒன்று கூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இ. இராஜேஸ் கண்ணன் மின் நவீனத்துவ உளவியல் பார்வையின் இலக்கியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

ஜீவநதி கலை இலக்கியச் சிறப்பிதழின் 15 ஆவது இதழ் கவிதைச் சிறப்பிதழாக மலர்ந்திருப்பதையிட்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் ம.பா. மகாலிங்கசிவம் ஜீவநதி சிறப்பிதழை அறிமுகம் செய்து உரையாற்றுவார். (ஓ)

மெய்வன்மை பயிற்சி முகாம்

(யாழ்ப்பாணம்)

யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் திங்கட்கிழமை யாழ். துரையப்பா விளையட்டரங்கில் மெய்வன்மை வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இப் பயிற்சி முகாமிற்கு ஜேர்மன் நாட்டு பயிற்றுவிப்பாளர் பி. வங்கமன் கலந்து கொள்ளவுள்ளார். (ச)

